

கல்விக் கடன் ஒப்பந்தம்

பின்வருபவர்களுக்கு இடையில்

ஆக்ஸிலோ ஃபின்சர்வ் பிரைவேட் லிமிடெட்

கடன் வழங்குபவராக

மற்றும்

அட்டவணை -2 இல் கடன் குறிப்பிடப்பட்டுள்ள நபர்

மாணவராக

மற்றும்

அட்டவணை -2 இல் இணை கடன் பெறுபவராக குறிப்பிடப்பட்டுள்ள நபர்

இணை கடன் பெறுபவராக

கடன் வசதி ஒப்பந்தம்

இந்த கடன் வசதி ஒப்பந்தம் ("ஒப்பந்தம்") அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில், பின்வருபவர்களுக்கு இடையில் செய்யப்படுகிறது:

1. **ஆக்ஸிலோ ஃபின்சர்வ் பிரைவேட் லிமிடெட்** , நிறுவனங்கள் சட்டம், 2013 (திருத்தப்பட்ட) விதிகளின் கீழ் பதிவுசெய்யப்பட்டு, எண். 63, வேது தளம், கல்பத்ரு சதுக்கம், கோண்டிவிட்ட சாலை, அந்தேரி கிழக்கு, மும்பை -400059 இல் பதிவுசெய்யப்பட்ட அலுவலகத்தைக் கொண்ட வங்கி அல்லாத நிதி நிறுவனம், (இனிமேல் "கடன் வழங்குபவராக" குறிப்பிடப்படும், இதன் பொருள் அதன் பொருளுக்கு அல்லது உள்ளடக்கத்திற்கு எதிராக இல்லாவிட்டால், அதன் பின்தொடர்பவர்கள், உரிமை மாற்றம் பெறுபவர்கள், மாற்று உரிமைப் பெற்றவர்கள், மற்றும் ஒதுக்கப்பட்டவர்களைக் குறிக்கும்) ஒரு பகுதியாகவும்;
2. **அட்டவணை 2 இல் விளக்கப்பட்டுள்ள** , **அட்டவணை 2 இல் மாணவர் என்று குறிப்பிடப்படும்** (இனிமேல் "மாணவர்" என்று குறிப்பிடப்படும், அதன் பொருள் மாணவரின் வாரிசுகள், செயல்படுத்துபவர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஒதுக்கப்பட்டவர்களை உள்ளடக்கியதாக இருக்கும்) நபர் **இரண்டாவது பகுதியாகவும்**.
3. **அட்டவணை 2 இல் விளக்கப்பட்டுள்ள**, **அட்டவணை 2 இல் இணை கடன் பெறுபவர்கள் என்று குறிப்பிடப்படும்** (இனிமேல் "மாணவர்" என்று குறிப்பிடப்படும், அதன் பொருள் இணை கடன்பெறுபவரின் வாரிசுகள், செயல்படுத்துபவர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஒதுக்கப்பட்டவர்களை உள்ளடக்கியதாக இருக்கும்) நபர் **மூன்றாவது பகுதியாகவும்**.

மாணவர் மற்றும் / அல்லது இணை கடன் பெறுபவர்கள், இனி தனித்தனியாக "கடன் பெறுபவர்" என்றும் கூட்டாக "கடன் பெறுபவர்கள்" என்றும் குறிப்பிடப்படுவார்கள். கடன் பெறுபவர்/கள் மற்றும் கடன் வழங்குபவர் தனித்தனியாக "கட்சிக்காரர்" என்றும் கூட்டாக "கட்சிக்காரர்கள்" என்றும் குறிப்பிடப்படுவார்கள்.

இந்தியா அல்லது வெளிநாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட / ஒப்புதல் பெற்ற/ ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத்தில், இந்தியா அல்லது வெளிநாடுகளில் உயர்கல்வி/ படிப்புக்காக, தேவையின் அடிப்படையிலான நிதியுதவி உள்ளிட்ட கல்விக் கடன்களை வழங்கும் வணிகத்தில் கடன் வழங்குபவர் ஈடுபட்டுள்ளார். மாணவர், கல்வி நிறுவனத்தில் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) உயர்கல்வியை தொடர விரும்புவதாக / தொடர்கிறார் / முடித்துள்ளார் என்று கடன் பெறுபவர்கள் கடன் வழங்குபவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்;

கடன் பெறுபவர், கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக அல்லது புத்தகங்கள், எழுதுபொருட்கள்/படிப்புப் பொருட்கள், வாழ்க்கைச் செலவுகள், விமானப் பயணம், தேர்வுக் கட்டணம், பயணம் மற்றும் காப்பீடு (கடன் வழங்கும் ஆவணங்களின்படி பெறப்பட்ட ஆயுள் காப்பீடு, பயணம் மற்றும் பொதுக் காப்பீடு உட்பட) போன்றவற்றை திரும்பப் பெறுவதற்காக, மற்றும் நிறுவனத்தில் மாணவர்களின் உயர்கல்வி / படிப்புக்கான பிற தொடர்புடைய செலவுகளுக்காக கடன் வழங்குபவரிடம் ஒரு கல்விக் கடனுக்காக விண்ணப்பித்துள்ளார் ("நோக்கம்"); மேலும்

கடன் வழங்குபவர், விண்ணப்பத்தை பரிசீலித்த பிறகு, கடன் தொகையை வழங்குவதற்கு கடன் பெறுபவர்/கள் தகுதியுடையவர்கள் என்பதைக் கண்டறிந்து, அந்த கடனை அனுமதி கடிதத்தின் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளது) மூலம் அனுமதித்துள்ளார். கடன் வழங்குபவரால் கல்விக் கடன் வழங்கப்படுவதற்காக, இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க கடன் பெறுபவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதேசமயம், கூறப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஒரு ஒப்பந்தத்தின் வடிவத்தில் உள்ளிடப்பட வேண்டும் என்று கடன் வழங்குபவர் விரும்பியுள்ளார்.

இப்போது, எனவே, மேற்கூறியவை மற்றும் பிற நல்ல மற்றும் மதிப்புமிக்கவற்றைக் கருத்தில் கொண்டு, பெறப்பட்டது மற்றும் போதுமானது என்பதை ஒப்புக்கொண்டு அங்கீகரிக்க, இரு தரப்பினரும் இதன்மூலம் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்கள்:

1. வரையறைகள் மற்றும் விளக்கங்கள்

1.1 வரையறைகள்

இந்த ஒப்பந்தத்தில்:

"வரையறை வட்டி விகிதம்" என்பது அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நிலவும் சந்தை நிலவரங்கள் மற்றும் எந்தவொரு சட்டப்பூர்வ ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்

மற்றும்/அல்லது கடனளிக்கும் நிறுவனத்தின் கொள்கைகளின்படி அவ்வப்போது வட்டி விகிதத்தைக் கணக்கிடுவதற்கு கடன் வழங்குபவர் கருத்தில் கொள்ளும் விகிதமாகும்.

"இடைப்பட்ட காலம்" என்பது கடன் வழங்கிய தேதியில் தொடங்கி, முதல் தவணைத் தேதிக்கு உட்பட காலத்தை குறிக்கும். கடன் வழங்கிய தேதிக்கும் முதல் தவணைத் தேதிக்கும் இடையே உள்ள காலம் 30 (முப்பது) காலண்டர் நாட்களுக்கும் அதிகமிருந்தால், கடன் வழங்கிய தேதியில் இருந்து தொடங்கி, 30 (முப்பது) காலண்டர் நாட்கள் உட்பட, முதல் தவணைத் தேதிவரை இடைப்பட்ட காலமாக கருதப்படும்.

"வணிக நாள்" என்பது கடன் வழங்குபவரின் தொடர்புடைய கடன் அலுவலகம் வணிகத்திற்காக திறந்திருக்கும் எந்த நாளையும் குறிக்கிறது.

"கிரெடிட் இன்பர்மேஷன் கம்பெனி" என்பது கிரெடிட் கம்பெனிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 2005ன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கியுடன் பதிவுசெய்யப்பட்ட கடன் தகவல் நிறுவனங்களான, டிரான்ஸ்யூனியன் சிபில் லிமிடெட், CRIF ஹை மார்க் கிரெடிட் இன்பர்மேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ஈக்விஃபாக்ஸ் கிரெடிட் இன்பர்மேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (ECIS) மற்றும் எக்ஸ்பீரியன் கிரெடிட் இன்பர்மேஷன் கம்பெனி ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் போன்றவை ஆகும்.

"தரவு பாதுகாப்பு சட்டம்" என்பது மின்னணு தரவு மற்றும் மின்னணு தரவுகளின் செயலாக்கம், சேமிப்பு, பயன்பாடு, சேகரிப்பு மற்றும்/அல்லது பயன்பாடு (வரம்பு இல்லாமல்) ஆகியவற்றின் பாதுகாப்பு தொடர்பான சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை குறிக்கிறது:

- i. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (அவ்வப்போது செய்யப்படும் திருத்தங்கள் உட்பட) மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள்;
- ii. மற்ற அனைத்து வங்கித் துறை வழிகாட்டுதல்கள் (சட்டப்பூர்வ அல்லது சட்டத்திற்கு உட்படாத) அல்லது எந்தவொரு முறைபடுத்துபவர் அல்லது எந்தவொரு தரப்பினரின் மின்னணு தரவு மற்றும் செயலாக்கம், சேமிப்பு, பயன்பாடு, சேகரிப்பு மற்றும்/அல்லது மின்னணுத் தரவைப் பயன்படுத்துதல் தொடர்பான நடத்தை விதிகள். மற்றும்
- iii. மின்னணு தரவுகளின் பாதுகாப்பு மற்றும் செயலாக்கம், சேமிப்பு, பயன்பாடு, சேகரிப்பு மற்றும்/அல்லது மின்னணுத் தரவின் பயன்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய வேறு ஏதேனும் பொருந்தக்கூடிய சட்டம்.

"கடனை திருப்பி செலுத்தாததற்கான அபராதக் கட்டணங்கள்" என்பது சட்ட உட்பிரிவு 10.2.1 இல் அந்தச் சொல்லுக்குக் கூறப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும்.

"கடனை திருப்பி செலுத்தாத அபராதக் கட்டணங்கள்" என்பது அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள கடனை திருப்பி செலுத்தாத அபராதக் கட்டண விகிதத்தைக் குறிக்கும்.

"விநியோகம்" என்பது கடனின் கீழ் ஆரம்ப விநியோகம் மற்றும் ஒவ்வொரு அடுத்தடுத்த விநியோகங்களையும் குறிக்கிறது.

"விநியோகத் தேதி" என்பது இந்த ஒப்பந்தத்தின்படியான ஒவ்வொரு கடன் விநியோக தேதியையும் குறிக்கும். விநியோகத் தேதி என்பது கடன் வழங்குபவரின் அமைப்புகளில் கடன் விநியோகம் அங்கீகரிக்கப்பட்ட தேதியாகும் மற்றும் கடன் பெற்றவர்/கள் உண்மையாக நிதியைப் பெற்ற தேதி அல்ல.

"தவணைத் தேதி" என்பது கடனைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி, கடன் வழங்குபவருக்கும் கடன் பெறுபவருக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு முன்-இஎம்ஐ/இஎம்ஐயையும் திருப்பிச் செலுத்தும், காலண்டர் மாதத்தின் அத்தகைய தேதியைக் குறிக்கும் தேதியாகும்.

"இஎம்ஐ" என்பது கடன் தவணையுரிமைக் காலம் முடிந்த பிறகு (பொருந்தினால்) கடன் பெற்றவர்கள் கடன் வழங்குபவருக்குத் திருப்பியளிக்கும் சமமான மாதாந்திர தவணையைக் குறிக்கும், இது கடனைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொருந்தக்கூடிய அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை உள்ளடக்கியது, திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி குறிப்பிட்ட காலத்திற்குப்

பிறகு இம்ஐ தொகை அதிகரிக்கலாம்.

“கடன் திருப்பி செலுத்தாத நிகழ்வு” என்பது பிரிவு 17 (கடன் திருப்பி செலுத்தாத நிகழ்வுகள்) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் நிகழ்வு அல்லது சூழ்நிலை.

“நிதி ஆவணங்கள்” என்பது இந்த ஒப்பந்தம், ஒப்புதல் கடிதம், விண்ணப்பப் படிவம் மற்றும் பிணைய ஆவணங்கள், ஒப்பந்தங்கள், இழப்பீடு, துணை ஒப்பந்தங்கள், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தின் போது அவ்வப்போது திருத்தப்பட்டு, கட்சிகளுக்கு இடையில் செயல்படுத்தப்பட்ட அல்லது கடன் வழங்குபவரால் கடன் பெறுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும், மாற்றங்கள், திருத்தங்கள், சேர்க்கைகள், கூடுதல் இணைப்புகள் மற்றும் அட்டவணைகள் உட்பட கடனுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் குறிக்கிறது.

“கடன் விநியோக தொடர்பான” முதல் தவணைத் தேதி” என்பது கடன் விநியோக தொகையைப் பொறுத்த வரையில் கடன் விநியோகம் செய்த தேதிக்குப் பிறகு முதலில் வரும் தவணை என்று பொருள்.

“முதல் கடன் விநியோகத் தேதி” என்பது இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, கடன் விநியோகத்தின் முதல் விநியோகத் தேதியைக் குறிக்கும்.

“கல்வி நிறுவனம்” என்பது பின்வரும் கல்வி நிறுவனம்/பல்கலைக்கழகம் என்று பொருள்படும்: (i) அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளன); அல்லது (ii) கடனை வழங்கிய பிறகு கடன் வழங்குபவருக்கு தெரிவிக்கப்படுபவை.

“வட்டி” என்பது பொருந்தக்கூடிய அசல் மீது, குறிப்பிடப்பட்ட வட்டி விகிதத்தில் செலுத்த வேண்டிய வட்டியைக் குறிக்கும்.

“வட்டி விகிதம்” என்பது அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள, கடனுக்கான வட்டி விகிதம்.

கடன் வழங்குபவரைப் பொறுத்த வரையில் “கடன் வழங்கும் அலுவலகம்” என்பது அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள கடன் வழங்குபவரின் அலுவலகம் என்று பொருள்படும்.

“கடன்” என்பது சட்ட உட்பிரிவு 2ல் (கடன்) அந்தச் சொல்லுக்குக் கூறப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும்.

“பாதகமான விளைவு காரணிகள்” என்பது, கடன் வழங்குபவரின் நியாயமான கருத்துப்படி, பின்கண்டவற்றில் எந்தவொரு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு அல்லது சூழ்நிலையின் விளைவு அல்லது விளைவுகளைக் குறிக்கும்:

- (a) கடன் பெறுபவரின் நிதி நிலை, வணிகம் அல்லது செயல்பாடு, செயல்திறன், சொத்துக்கள் அல்லது வாய்ப்புகளில்;
- (b) அல்லது கடன் பெறுபவர்/கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நிதி ஆவணங்களின் கீழ் அதன் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான திறனில்; அல்லது
- (c) நிதி ஆவணங்களின் ஏதேனும் விதிகளின் சட்டப்பூர்வத்தன்மை, செல்லுபடியாகும் தன்மை அல்லது அமலாக்கத்திறனில் (அவற்றில் ஏதேனும் ஒன்றின் கீழ், அதன் தீர்வுகளில் ஏதேனும் ஒன்றைச் செயல்படுத்துவதற்கான கடன் வழங்குபவரின் திறன் உட்பட).

“கடன் தவணையுரிமைக் காலம்” என்பது, அட்டவணை 2 இல் விவரிக்கப்பட்டுள்ள, கடன் பெறுபவர்/கள் இம்ஐ-யை செலுத்துவதற்கு முந்தைய காலப்பகுதியாகும், அந்த காலத்தில், அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது கட்சிகளுக்கு இடையே எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டபடி, கடன் வாங்கியவர் அசல் தொகை மற்றும்/அல்லது அசல் மீதான வட்டியின் முழு அல்லது ஒரு பகுதியை செலுத்துவதற்கு பொறுப்பாக மாட்டார்.

“NACH” என்பது, காலமுறை\ பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்காக, இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்ட தேசிய தானியங்கு கிளியரிங்

ஹவுஸைக் குறிக்கும்.

"NEFT" என்பது தேசிய மின்னணு நிதி பரிமாற்ற அமைப்பைக் குறிக்கும்.

"தனிப்பட்ட தகவல்" என்பது தரவுப் பாதுகாப்புச் சட்டத்தில் இந்த வார்த்தைக்கு கொடுக்கப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும்

"அசல்" என்பது இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி அதிகரிக்கப்பட்ட அல்லது குறைக்கப்பட்ட, நிதி ஆவணங்களின்படி கடன் வழங்குபவர் வழங்கிய உண்மையான தொகையைக் குறிக்கும்.

"நிலுவைத் தொகை" என்பது, நிதி வழங்கும் ஆவணங்களின் விதிமுறைகளுக்கு இணங்க, கடன் பெறுபவர் கடன் வழங்குபவருக்கு கட்டவேண்டிய அல்லது செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளையும் குறிக்கும், பின்வரும் எந்த வரைமுறைகளும் இல்லாமல்:

- a) கடன் மற்றும் கடனுக்கான அனைத்து வட்டி, கடன் செலுத்தாத அபராதக் கட்டணங்கள், முன்கூட்டியே செலுத்துவதற்கான பிரீமிய தொகை, அனைத்து கட்டணங்கள், கமிஷன்கள், மற்றும் எந்தவொரு நிதி ஆவணத்தின் கீழ் அல்லது அதனுடன் தொடர்புடைய, கடனாளியின்/கடனாளிகளின் அனைத்து பிற கடமைகள் மற்றும் பொறுப்புகள், இழப்பீடுகள், செலவுகள், கடன் செயலாக்கம், அர்ப்பணிப்பு மற்றும் பிற கட்டணங்கள் உட்பட;
- b) பிணையத்தின் ஒரு பகுதியாக, பிணையத்தை அல்லது சொத்தை பாதுக்காக, கடன் வழங்குபவரால் வழங்கப்பட்ட ஏதேனும் மற்றும் அனைத்துத் தொகைகளும்; மற்றும்
- c) நிலுவைத் தொகைகளின் சேகரிப்பு அல்லது அமலாக்கத்திற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டால், மீட்டெடுப்பது, வைத்திருப்பது, விற்பனை அல்லது குத்தகைக்கு தயார் செய்தல், விற்பது அல்லது அப்புறப்படுத்துவது அல்லது பிணையத்தை விற்பது ஆக்கிவற்றிற்கு ஆகும் செலவுகள் அல்லது பிணைய அல்லது/மற்றும் பிற நிதி ஆவணங்கள் கீழ் கடன் வழங்குபவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆகும் செலவுகள், சட்டக் கட்டணம் மற்றும் நீதிமன்றச் செலவுகளுடன்.

"கால தாமத கட்டணம்" என்பது சட்ட உட்பிரிவு 10.2.1 ல் (கடன் செலுத்தாததற்கான அபராத கட்டணம்) அந்தச் சொல்லுக்குக் கூறப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும்.

"இஎம்ஐ -க்கு முந்தைய தொகை" என்பது கடன் பெறுபவர்/கள் கடன் தவணை உரிமை காலத்தில், இஎம்ஐ தொடங்குவதற்கு முந்தைய தேதி வரையிலான காலக்கட்டத்தில் அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தில், கடன் வழங்குநரால் விதிக்கப்படும் எளிய அல்லது பகுதியளவு வட்டியின் அடிப்படையில் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணை ஆகும்.

"கடனை முன்கூட்டிச் செலுத்துவதற்கான கட்டணங்கள்" என்பது, அட்டவணை 1ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கடன் வழங்குபவர்/கள் கடன் பெறுபவர்களுக்கு வழங்கிய கடனை, கடன் பெறுபவர், கடன் வழங்குபவரிடம் முன்கூட்டியே செலுத்தும் தொகை/ தொகைகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் ஆகும்.

"கடனைத் திருப்பி செலுத்ததற்கான சாத்தியமான நிகழ்வு" என்பது சட்டப்பிரிவு 17 (கடனைத் திருப்பி செலுத்ததற்கான நிகழ்வுகள்) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் நிகழ்வு அல்லது சூழ்நிலையைக் குறிக்கிறது, இது (சலுகைக் காலம் முடிவடைதல், அறிவிப்பு வழங்குதல், நிதி ஆவணங்களின் கீழ் ஏதேனும் நிர்ணயம் செய்தல் அல்லது மேற்கூறியவைகளின்\ ஏதேனும் ஒன்றின் கலவை) கடனைத் திருப்பி செலுத்தாத நிகழ்வாக இருக்கும்.

"நோக்கம்" என்பதற்கு ஆவணத்தின் வாசகங்களில் குறிப்பிடப்பட்ட அர்த்தம் இருக்கும்.

RBI என்பது, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் கீழ், அதன் திருத்தங்களுக்கு ஏற்ப இந்திய ரிசர்வ் வங்கியைக் குறிக்கும்.

"கடனை திருப்பி செலுத்தும் அட்டவணை" என்பது, அவ்வப்போது திருத்தப்படுவதற்கு ஏற்ப, கடனின் முதல் தவணை வழங்கப்படும்போது அல்லது அதற்கு அருகாமையில், கிடன் பெறுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட கடனை திருப்பிச் செலுத்தும் அட்டவணையைக் குறிக்கும்.

"RTGS" என்பது நிகழ் நேர மொத்த வணிகத் தீர்வு என்று பொருள்படும்.

"அனுமதி கடிதம்" என்பது அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் கடன் வழங்குநரால் கடன் பெறுபவர்/களுக்கு வழங்கப்பட்ட அனுமதி கடிதம் என்று பொருள்படும். "அனுமதி கடிதம்" என்ற வெளிப்பாடு, அனுமதி கடிதத்தில் செய்யப்படும் அனைத்து திருத்தங்களையும் உள்ளடக்கியது;

"பிணையம்" என்பது சட்ட உட்பிரிவு 3.1 (பிணையம்) இல் உள்ள அந்தச் சொல்லுக்குக் கூறப்பட்ட பொருளைக் கொண்டிருக்கும் மற்றும் சட்ட உட்பிரிவு 3.2 இன் கீழ் உருவாக்கப்பட்ட கூடுதல் பிணையத்தையும் உள்ளடக்கியதாகக் கருதப்படும்;

"பிணைய ஆவணம்" என்பது, இந்த ஒப்பந்தத்தின் உட்பிரிவு 3இல் கருதப்பட்டபடி, எந்தவொரு கருவி, ஆவணம் அல்லது பத்திரம் உள்ளிட்ட பாதுகாப்பை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும், பரிபூரணப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தத் தேதியில் அல்லது அதற்கு அருகாமையில், கடன் வழங்குபவருக்கு ஆதரவாக பிணையத்தின் மீதான பாதுகாப்பு ஆர்வத்தை உருவாக்குகிறது அல்லது ஏற்படுத்துகின்ற கடன் பெறுபவர்/கள் வழங்கிய ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தையும் குறிக்கும்.

மேலும் மேற்கூறிய மற்றும் கடன் வழங்குபவரால் குறிப்பிடப்பட்ட ஏதேனும் ஆவணத்துடன் கடன் வழங்குபவருக்கு ஆதரவாக பிணையத்தின் மீதான பாதுகாப்பு ஆர்வத்தை உருவாக்கும் அல்லது உருவாக்குவதற்கான எந்தவொரு கருவி, ஆவணம் அல்லது பத்திரம் உள்ளிட்ட ஒப்பந்தம் மற்றும் பிற ஏதேனும் கருவி, ஆவணம் அல்லது பத்திரம் ஆகியவை அடங்கும்

"நுட்பமான தனிப்பட்ட தரவு அல்லது தகவல்" என்பது தனிப்பட்ட தரவு என வகைப்படுத்தப்படும் தனிப்பட்ட தரவு அல்லது தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள தகவல் ஆகும்.

"தவணைக் காலம்" என்பது அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் (மாதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது) என்று பொருள்படும்.

1.2 அமைப்பு

1.2.1 ஒரு மறுப்பு தோன்றாத வரையில், இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டவை பின்வருவனவற்றைக் குறிக்கும்:

- (a) நிதி ஆவணங்களின் கீழ் "கடன் பெறுபவரின்" அனைத்து கடமைகளும், மாணவர் மற்றும் ஒவ்வொரு இணை கடன் பெறுபவர்களின் கூட்டு மற்றும் பல கடமைகள் ஆகும்;
- (b) ஒரு "நிதி ஆவணம்" அல்லது வேறு ஏதேனும் ஒப்பந்தம் அல்லது கருவி என்பது அந்த நிதி ஆவணம் அல்லது பிற ஒப்பந்தம் அல்லது கருவியை திருத்தப்பட்ட, இணைக்கப்பட்ட, நீட்டிக்கப்பட்ட அல்லது மறுபடி குறிப்பிடுவது என பொருள்படும்;
- (c) "நபர்" என்பது எந்தவொரு தனிநபர், நிறுவனம், பெருநிறுவனம், கார்ப்பரேஷன், அரசாங்க அதிகாரம் அல்லது அதன் அரசியல் உட்பிரிவு, சர்வதேச அமைப்பு, நிறுவனம் அல்லது அதிகாரம் (ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனித்தனி சட்ட ஆளுமை கொண்டதாக உள்ளதா அல்லது இல்லையா என்பதை பொறுத்து அல்லாமல்), ஏதேனும் சங்கம், தொண்டு நிறுவனம், கூட்டு நிறுவனம், கூட்டமைப்பு, கூட்டாண்மை (தனித்தனி சட்ட ஆளுமை கொண்டதாக உள்ளதா அல்லது இல்லையா என்பதை பொறுத்து அல்லாமல்), கூட்டு பங்கு நிறுவனம், அறக்கட்டளை அல்லது ஒருங்கிணைக்கப்படாத அமைப்பு மற்றும் அவற்றின் வாரிசுகள் மற்றும் ஒதுக்கீட்டாளர்களை உள்ளடக்கியது மற்றும் ஒரு தனிநபர் என்றால், அத்தகைய தனிநபரின் சட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள், நிறைவேற்றுபவர்கள் மற்றும் வாரிசுகள் மற்றும் அறக்கட்டளை என்றால் தற்போதைய அறங்காவலர் அல்லது அறங்காவலர்களை உள்ளடக்கும்;

(d) இந்த "உள்ளடக்கிறது" அல்லது "உள்ளடக்கியது" என்ற வார்த்தை வரம்பு இல்லாமல் பொருள் கொள்ளப்பட வேண்டும்;

(e) சட்டத்தின் ஒரு விதி என்பது திருத்தப்பட்ட அல்லது மீண்டும் இயற்றப்பட்ட அந்த விதியைக் குறிப்பிடுவதாகும்.

1.2.2 எந்தவொரு நிகழ்வு, தோன்றுதல், வேண்டுகோள், சூழ்நிலை, மாற்றம், உண்மை, தகவல், ஆவணம், அங்கீகாரம், நடவடிக்கை, செயல், விடுவிப்பு, உரிமைகோரல்கள், மீறல் உட்பட எந்தவொரு விஷயத்தின் பொருள் அல்லது நியாயத்தன்மை குறித்து கடன் வழங்குபவருக்கும் கடன் பெறுபவருக்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு அல்லது தகராறு ஏற்பட்டால், இயல்புநிலையாக அல்லது வேறுவிதமாக, மேற்கூறியவற்றின் பொருள் அல்லது நியாயத்தன்மை குறித்து கடன் வழங்குபவரின் கருத்து இறுதியானது மற்றும் கடன் பெறுபவரைக் கட்டுப்படுத்துதல்.

1.2.3 எந்தவொரு விஷயத்திற்கும், கடன் வழங்குபவரிடம் இருந்து கடன் பெறுபவர்/களுக்கு தேவைப்படும் அனைத்து ஒப்புதல்கள், அனுமதிகள், சம்மதங்கள் அல்லது ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றிற்கு, கடன் வழங்குபவரின் "முன்கூட்டிய மற்றும் எழுதப்பட்ட" ஒப்புதல், அனுமதி, சம்மதம் அல்லது இசைவு தேவை.

1.2.4 சட்ட உட்பிரிவு மற்றும் அட்டவணை தலைப்புகள் எளிதாகக் குறிப்பதற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் இந்த ஒப்பந்தத்தை விளக்கும் நோக்கங்களுக்காக எந்த வகையிலும் பயன்படுத்தப்படாது.

1.2.5 கடனைத் திருப்பி செலுத்தத்தற்கான சாத்தியமான நிகழ்வு, அது நிவர்த்தி செய்யப்படாவிட்டாலோ அல்லது தள்ளுபடி செய்யப்படாவிட்டாலோ "தொடர்கிறது" மற்றும் கடனைத் திருப்பி செலுத்தத்தற்கான நிகழ்வு தள்ளுபடி செய்யப்படாவிட்டால் "தொடர்கிறது".

1.2.6 ஒருமையில் குறிப்பிடப்பட்ட நபர்கள், பன்மையிலும் இருக்கலாம் மற்றும் பன்மையில் குறிப்பிடப்பட்ட நபர்கள், ஒருமையிலும் இருக்கலாம்.

1.2.7 நன்கு அறியப்பட்ட தொழில்நுட்ப அல்லது வர்த்தக அல்லது வணிக அர்த்தங்களைக் கொண்ட சொற்கள் மற்றும் சுருக்கங்கள் அத்தகைய அர்த்தங்களுக்கு ஏற்ப ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

2. கடன்

2.1 இந்த ஒப்பந்தம் மற்றும் அனுமதிக் கடிதத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடன் பெறுபவர்/கள் கடன் வழங்குபவரிடமிருந்து கடன் வாங்க ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் கடன் வழங்குபவர் கடனாளிகளுக்கு கடன் வழங்க ஒப்புக்கொள்கிறார். அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை (கடன்) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே கடன் பெறுபவர்/கள் பயன்படுத்த வேண்டும்.

2.2 இந்த ஒப்பந்தம் மற்றும்/அல்லது பிற நிதி ஆவணங்களை நிறைவேற்றும் அதே நாளில், கடன் வழங்குபவர் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை வழங்குவதற்கு எந்தக் கடமையும் இல்லை என்பதை கடன் பெறுபவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் மேலும் கடன் வழங்குபவரால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் கடன் பெறுபவர்/கள் திருப்திகரமாக முடித்த பிறகு மற்றும் அனைத்துத் தேவைகளுக்கும் இணங்கிய பின்னரே, அந்த ஆவணங்கள் செயல்படுத்தப்பட்ட தேதிக்குப் பிறகு எந்த நாளிலும் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை கடன் வழங்குபவர் வழங்கலாம்.

2.3 கடன் நிலுவைத் தொகைகள் செலுத்தப்படாமல் இருக்கும் வரை இந்த ஒப்பந்தம் கடனாளிகளை தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும்.

3. கடனுக்கான பிணையம்.

3.1 பிணையம்

கடன் நிலுவைத் தொகைகளை செலுத்துதல், திருப்பிச் செலுத்துதல், திரும்பப்பெறுதல் ஆகியவை, அட்டவணை 2 ("பிணையம்") இல் குறிப்பிடப்பட்டுள்ள பிணையத்திற்கான சொத்துக்களின் மீதான பிணைய நோக்கத்தை உருவாக்கி, நிறைவு செய்வதன் மூலம்

பாதுகாக்கப்படும்.

3.2 கூடுதல் பிணையம்

இந்த ஒப்பந்தம் செயலில் இருக்கும் போது, எந்த நேரத்திலும், கடன் பெற்றவர்/கள் வழங்கிய பிணையம், நிலுவைத் தொகையை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்று கடன் வழங்குபவர் கருதினால், கடன் வழங்குபவர் அதைக் கிடன் பெற்றவர்களுக்கு அறிவிக்கும்போது, கடன் வழங்குபவரால் அத்தகைய அறிவிப்பு வழங்கப்பட்ட 15 (பதினைந்து) நாட்களுக்குள், கடன் பெறுவோர் அத்தகைய குறையை நிரப்புவதற்காக கடன் வழங்குபவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூடுதல் பிணையத்தை, கடன் வழங்குபவருக்கு வழங்க வேண்டும்.

3.3 பிணைய பொறுப்பாளர்

கடன் வழங்குபவருக்குச் சாதகமாகப் பிணையம் வைக்கப்பட்ட அசையாச் சொத்துக்கள்/ உடமைகள் தொடர்பான உரிமைப் பத்திரங்கள் உட்பட அனைத்துத் தேவையான ஆவணங்களையும், கடன் வழங்குபவருக்கோ அல்லது அவரின் ஒரு முகவருக்கோ சாதகமாக, கடன் வழங்குபவரின் நலன் கருதி, பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு பிணைய பொறுப்பாளரை அல்லது மூன்றாம் தரப்பினரை நியமிக்க கடன் வழங்குபவருக்கு உரிமை உண்டு என்பதை கடன் பெறுபவர்கள் ஒப்புக்கொண்டு தங்கள் ஒப்புதலை வழங்குகிறார்கள். மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் மற்றும் வேறு நிதி ஆவணங்களின் கீழ், பிணையத்தை உருவாக்குவதற்குத் தேவையான மற்றும் கடன் வழங்குபவரின் சார்பாக பாதுகாவலராக செயல்படும் பிணைய பொறுப்பாளருக்கு வழங்க தேவையாகும் கட்டணங்கள் கடன் பெறுபவர்களின் கணக்கில் பற்று வைக்கப்படும்.

4. முன் நிபந்தனைகள்

4.1 செயல்திறனுக்கான முன் நிபந்தனைகள்

அனுமதி கடிதத்தில் 'கடன் வழங்கல் நிபந்தனைகள்' என பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் பிற சான்றுகளை கடன் வழங்குபவர் விரும்பிய வடிவத்தில் மற்றும் முழுமையாக, திருப்திகரமாக பெற்றபிறகு, இந்த ஒப்பந்தம் மற்றும் பிற நிதி ஆவணங்களுக்கு இணங்க கடனை வழங்குவதற்கான கடன் வழங்குபவரின் கடமை நடைமுறைக்கு வரும். கடன் வழங்குபவருக்கு அவரின் சொந்த விருப்பத்தின் பேரில் எந்த கடன் வழங்கல் நிபந்தனைகளையும் தள்ளுபடி செய்ய உரிமை உள்ளது.

5. விநியோகம்

5.1 விநியோகம்

5.1.1 கடன் பெறுபவர்/கள் அனுமதிக் கடிதம் மற்றும் இந்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளுக்கும் இணங்கி இருந்தால், கடன் வழங்குபவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் அல்லது வேறு முறையில் மற்றும் கடன் வழங்குபவர் பொருத்தமானதாகக் கருதும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் கடனை விநியோகம் செய்வார்,

5.1.2 கடன் அல்லது அதன் எந்தப் பகுதியும் நேரடியாக நிறுவனத்திற்கு அல்லது கடன் பெறுபவர்களுக்கு அல்லது கடன் பெறுபவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிக்கு அல்லது இந்த ஒப்பந்தத்தின்படி வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்படலாம் மற்றும் கடன் பெறுபவரின் குறிப்பிட்ட அறிவுறுத்தலின் பேரில் நிறுவனம் அல்லது கடன் பெறுபவர்களுக்கு அல்லது கடன் பெறுபவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அல்லது வேறு எந்த மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்படும், மற்றும் இந்த உடன்படிக்கையின்படி கடன் பெறுபவர்களுக்கு கடன் வழங்குபவரால் கடன் அளிக்கப்பட்டதாகக் கருதப்படும் மற்றும் கடன் பெறுபவர்கள் / நிறுவனம் / அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி / மூன்றாம் தரப்பினர் ஒருவர் வழங்கிய ரசீது கடனை செலுத்துவதற்கான போதுமான சான்றாக செயல்படும் மேலும் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் மேற்கூறிய மற்ற கடன் பெறுபவர்களை, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டி கட்டுப்படுத்தும். கடன் பெறுபவர்கள் அத்தகைய கொடுப்பனவுகளுக்கு, கடனைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் அல்லது ஆதார ஆவணங்கள் போன்றவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

5.1.3 இந்த ஒப்பந்தத்தின்படி அனைத்துப் பண விநியோகங்களும் காசோலை/பே ஆர்டர்/முறையாக கோட்டிடப்பட்டு "A/C செலுத்துபவருக்கு மட்டும்" என எழுதப்பட்ட டிமாண்ட் டிராஃப்ட் / RTGS/ NEFT அல்லது கடன் வழங்குபவரால் ஒப்புக்கொள்ளப்பட்ட பிற முறையில் செய்யப்படும் மற்றும் பொருந்தக்கூடிய வசூல் கட்டணங்கள் கடன் பெறுபவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

5.2 கடன் விநியோகத்தை அனுப்புவதற்கான கோரிக்கை

5.2.1 கடன் விநியோக தேதிக்கு குறைந்தபட்சம் 5 (ஐந்து) வணிக நாட்களுக்கு முன்னதாக, மாணவர் அல்லது இணைக் கடன் பெறுபவர்களில் எவரேனும் கடன் தொகையின் எந்தப் பகுதியையும் அல்லது முழுவதுமாக, அனுப்பி வைப்பதற்கான கோரிக்கையை கடன் வழங்குபவரிடம் கோரலாம்.

5.2.2 கடன் பெறுபவர்களில் எவரேனும் பதிவு செய்த கடன் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து, கடன் வழங்குபவருக்கு மின்னஞ்சலை அனுப்புவதன் மூலமாகவோ அல்லது அந்த மின்னஞ்சலின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை தொலைநகல் மூலமாகவோ அல்லது கடன் பெறுபவர்களில் ஒருவர் கையொப்பமிட்ட துணை ஒப்பந்தம் மூலமாகவோ, கடனின் முதல் மற்றும்/அல்லது அதற்குப் பிறகான விநியோகங்களை, கடன் வழங்குநரால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த முறையின் மூலமாகவும் அனுப்ப கோரலாம், இது தொடர்புடைய கடன் பெறுபவர்களால் அங்கீகரிக்கப்பட்ட செயலாகவும், கடன் பெறுபவர்கள் (அல்லது அவர்களில் ஏதேனும் ஒருவரால்) கடன் வழங்குபவரிடம் செய்யப்படும் அத்தகைய கூடுதல் கோரிக்கைக்கான உறுதியான ஆதாரமாகவும் கருதப்படும். இருப்பினும், கடன் வழங்குபவரின் கருத்துப்படி, கடன் பெறுபவர் அனுமதி கடிதம் அல்லது இந்த ஒப்பந்தம் அல்லது வேறு ஏதேனும் நிதி ஆவணங்களின் நிபந்தனைகளின் எந்தவொரு விதிமுறைகளுக்கும் இணங்கவில்லை என்றால், கடன் வழங்குபவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் மற்றும் எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல், கூறப்பட்ட கடனின் முழு அல்லது பகுதியையும் வழங்க மறுக்கலாம்..

5.2.3 மேலே உட்பிரிவு 5.2.2 இல் கூறப்பட்டுள்ள முறைக்கு கூடுதலாக, கடன் வழங்குபவரின் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்ட்டல் மூலம் கடனை வழங்குவதற்கான விருப்பத்தை கடன் வழங்குபவர் கடன் பெறுபவர்களுக்கு வழங்கலாம், அதில் கடன் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் மேற்கூறிய வாடிக்கையாளர் போர்ட்டலை அணுகுவதற்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும், மேலும் அந்த வாடிக்கையாளர் போர்ட்டலில், கோரிக்கைப் படிவத்தின் மூலம் மேற்கொண்டு கடனை வழங்குவதற்கான முறையை கோருவதற்கான விருப்பம் இருக்கும்.

5.2.4 மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், கடித முகவரி, குறைப்பு போன்ற தொடர்பு விவரங்களில் ஏதேனும் கடிதம்/சான்றிதழ்/கடன் மூடல் கடிதம்/மாற்றங்கள் தொடர்பாக மின்னஞ்சல் அல்லது கடிதம் மூலம் கடன் பெறுபவர்களில் எவரேனும் ஒருவரால் செய்யப்படும் கோரிக்கையின் பேரில் கடன் பெறுபவர்கள் செயல்படுவதற்கு கடனாளியை அங்கீகரிக்கின்றனர். அல்லது கடன் காலம்/காலம் அதிகரிப்பு, மாதாந்திர தவணை குறைப்பு அல்லது அதிகரிப்பு, திருப்பிச் செலுத்தும் முறையில் மாற்றம், கடன் தொகையை அதிகரிப்பது/மேம்படுத்துதல், மாதத் தவணை சுழற்சியின் தேதி மாற்றம், மாதாந்திர தவணைகளை மாற்றுதல், NACH/பிந்தைய தேதியிட்ட காசோலைகள் அல்லது வேறு ஏதேனும் கோரிக்கை.

5.2.5 கடன் காலத்தில், கடன் பெறுபவர்கள் அனுமதியளிக்கப்பட்ட கடன் தொகையை அதிகரிக்குமாறு கடன் வழங்குபவரிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரினால், கடன் வழங்குபவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அத்தகைய கோரிக்கையை பரிசீலிப்பார். கடன் வழங்குபவர் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையை அதிகரிக்க ஒப்புக்கொண்டால், கடன் வழங்குபவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவசியமாகக் கருதும் பிற கூடுதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கடன் பெறுபவர்கள் உட்பட்டு, அதற்குரிய ஆவணங்கள், கூடுதல் பத்திரங்கள் மற்றும் உறுதிமொழிகள் அனைத்தையும். மற்றும் கடன் வழங்குபவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவசியம் என்று கருதும் மற்றும் கோரும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.

5.3 கடன் விநியோகத்தை கோரிக்கையை நிறைவுசெய்தல்

5.3.1 ஒவ்வொரு கடன் விநியோக கோரிக்கையும் திரும்பப் பெற முடியாததாக இருக்கும்.

5.3.2 கடன் பெறுபவர்/கள் அல்லது கடன் பெறுபவரால் கையொப்பமிட அங்கீகரிக்கப்பட்ட நபரின் மூலம் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டதாகவும், உண்மையானதாகவும், முறையாகவும் கையொப்பமிடப்பட்டதாகவும் வெளியில் தோன்றும். ஆனால், அத்தகைய வழங்கல் கோரிக்கை, ஆவணங்கள் அல்லது தகவல்கள் உண்மையானவை அல்ல, சரியாக

கையொப்பமிடப்படவில்லை அல்லது எந்த வகையிலும் தவறானவை என்பதை நிரூபிக்கப்பட்ட கடன் விநியோகம் தொடர்பான ஆவணங்கள் அல்லது தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கடன் வழங்குபவருக்கு உரிமை உண்டு.

5.4 கட்டணங்களை சரிசெய்தல்

பின்வரும் சூழ்நிலைகளில் கடன் பெறுபவர்/கள் கடன் வழங்குபவருக்கு ஏதேனும் பணம் அல்லது செலுத்த வேண்டிய தொகை பாக்கியிருந்தால், கடன் வழங்குபவர் கடன் பெறுபவருக்குக் கடனாகக் கொடுக்கப்பட வேண்டிய தொகையிலிருந்து அதை கழிக்கலாம்: (i) இந்த ஒப்பந்தத்தின் 13.1 மற்றும் 13.5 பிரிவுகள்; (ii) செயலாக்க கட்டணம்; (iii) சொத்து சரிபார்ப்பு கட்டணங்கள்; (iv) டிமாண்ட் டிராப்ட் / பே ஆர்டர் வழங்கல் கட்டணங்கள்; (v) நிதி ஆவணங்கள் மீதான முத்திரை வரி; (vi) NACH/காசோலையை மாற்றும் கட்டணங்கள்; (vii) CERSAI பதிவு மற்றும் திருத்தக் கட்டணங்கள்; (viii) RTGS/NEFT பவுன்சிங் கட்டணங்கள்; (ix) பிணையை மாற்றுவதற்கான கட்டணங்கள்; மற்றும் (x) பிணையை உருவாக்குவதற்கான கட்டணங்கள். கடன் பெறுபவர்/கள் கடன் வழங்குபவரால் வழங்கப்படும் கடனின் தொகையிலிருந்து மேற்கூறிய தொகைகளைக் கழிக்கவும், மேற்கூறிய தொகைகளை அவைகளுக்கு எதிராகச் சரிசெய்யவும் கடன் வழங்குபவருக்கு இதன் மூலம் அங்கீகாரம் வழங்குகிறார்கள்.

5.5 கடன் விநியோக முறை

5.5.1 காசோலை(கள்) அல்லது அங்கீகாரங்கள் அல்லது டிமாண்ட் டிராப்ட் அல்லது RTGS அல்லது NEFT அல்லது கடன் வழங்குபவர் தனது சொந்த விருப்பத்தின்படி, நிர்ணயத்த முறைப்படி இந்த விநியோகங்கள் செய்யப்படுகின்றன, இது தொடர்பான அனைத்து பணம் பெறுதல், பணம் அனுப்புதலுக்கான கட்டணம் மற்றும்/அல்லது பிற கட்டணங்கள் கடன் பெறுபவர்களால் ஏற்கப்படும். கடனுக்கான வட்டி ஒவ்வொரு கடன் விநியோக தேதியிலிருந்து சேர்க்கப்படும்.

5.6 வழங்கப்பட்டதாக கருதப்படும் கடன் விநியோகம்

5.6.1 இங்கே குறிப்பிடப்பட்ட அல்லது வேறு எந்த நிதி ஆவணத்தில் இருந்தாலும், கடன் வழங்குபவருக்கு (இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் எந்தக் கடமையும் இல்லாமல் அதன் சொந்த விருப்பத்தின் பேரில்) வழங்கப்படாத கடன் தொகையிலிருந்து பிரிவு 5.4 இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களுக்கு நிதியளிக்க உரிமை உண்டு.

5.6.2 அத்தகைய நிதியுதவி இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒரு விநியோகமாக கருதப்படும் மற்றும் அத்தகைய விநியோகங்களைச் செய்வதற்கு எதிராக ஏதேனும் கோரிக்கைகள் அல்லது வாதங்கள் ஏதேனும் கடன் பெறுபவர்/களுக்கு இருந்தால், அவை மாற்றமுடியாதபடி தள்ளுபடி செய்யப்படுகின்றன. அவ்வாறு விநியோகம் செய்யப்பட்ட தொகை, கடன் விநியோகம் செய்யப்பட்டதாக கருதப்படும்.

5.6.3 கடன் பெறுபவர்/கள் தாங்கள் பெற்ற பிற கடன் விநியோகங்களை போலவே, அந்த வழங்கப்பட்டதாக கருதப்படும் கடன் விநியோகத்திற்கான, கடன் மற்றும் பிற கட்டண பாக்கிகளை செலுத்த வேண்டும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் விதிமுறைகளுக்கு இணங்காதது, கடன் திருப்பி செலுத்தப்படாத நிகழ்வாகக் கருதப்படும்.

5.6.4 கடன் வழங்குபவரின் மேற்கூறிய விநியோகத்திற்கு நிதியளிக்கும் திறன் கடன் வழங்குபவருக்குக் கிடைக்கும் உரிமை மட்டுமே என்பதையும், மற்றும் பிரிவு 5.4 இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களுக்கு நிதிக்கு செலுத்த கடன் பெறுபவர்களின் கடமைகளை தள்ளுபடி செய்வதாக செயல்படாது அல்லது கடன் வழங்குபவர் இந்தத் துணைப்பிரிவின் கீழ் தனது உரிமைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தேர்வுசெய்தால், கடனை திருப்பி செலுத்தாத நிகழ்வை அழைப்பதற்கான உரிமையை தள்ளுபடி செய்வதாகச் செயல்படும் என்பதையும் கடன் பெற்றவர்கள் அங்கீகரிக்கின்றனர்.

6. திரும்பச் செலுத்துதல்:

6.1 திருப்பிச் செலுத்தும் அட்டவணைப்படி கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

6.2 கடன் வழங்குபவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில், கடனாளிகளின் கோரிக்கையின் போது, கடன் வழங்குபவரால் தீர்மானிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி தற்போதைக்கு கடன் அல்லது நிலுவைத் தொகையை அல்லது குறிப்பிட்ட கடனின்

ஏதேனும் ஒரு தவணை அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதியைத் திருத்தலாம் அல்லது மாற்றலாம். அத்தகைய திருத்தத்தின்போது, திருத்தப்பட்ட அட்டவணையானது திருப்பிச் செலுத்தும் அட்டவணையாகக் கருதப்படும் மற்றும் ப்ரீ-இஎம்ஐ/இஎம்ஐ ஆகியவை அத்தகைய திருத்தப்பட்ட திருப்பிச் செலுத்தும் அட்டவணையின்படி திருப்பிச் செலுத்தப்படும்.

- 6.3 கடன் பெறுபவர் கடன் வழங்குபவருக்கு பின்வருவனவற்றை திருப்பிச் செலுத்த வேண்டும்: (அ) இடைப்பட்ட காலத்தின் வட்டியானது, தொடர்புடைய ப்ரீ-இஎம்ஐ/இஎம்ஐயுடன் முதல் தவணைத் தேதியில் செலுத்தப்படும்; மற்றும் (ஆ) ப்ரீ-இஎம்ஐகள்/இஎம்ஐகள்திருப்பிச் செலுத்தும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் செலுத்தப்படும்.
- 6.4 கடன் வழங்குபவர் ஒரு நினைவூட்டலை அனுப்பாமாலே, ப்ரீ-இஎம்ஐ/இஎம்ஐ ஆகியவை, உரிய தேதியில் கடன் வழங்குநரால் பெறப்பட்டதை/தீர்வானதை உறுதிசெய்ய, கடன் பெறுபவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் தேவையான இருப்பு அல்லது போதுமான நிதியை எல்லா நேரங்களிலும் பராமரிக்க ஒப்புக்கொள்கிறார்கள்,
- 6.5 கடன் பெற்றவர் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதுடன், கடன் வழங்குபவர் மற்றும் கடன் பெறுபவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட கடனை செலுத்துவதற்கான எந்தவொரு முறையையும் செயல்படுத்த அவசியமான அல்லது தேவைப்படும் அனைத்து படிவங்களையும் செயல்படுத்த வேண்டும் மற்றும் அனைத்து வழிமுறைகளையும் வழங்க வேண்டும். இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட காசோலைகள், படிவங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பாக, ஏதேனும் காசோலைகளை மாற்றவோ அல்லது புதிய படிவங்களைச் செயல்படுத்தவோ அல்லது திருத்தப்பட்ட வழிமுறைகளை வழங்கவோ கடன் வழங்குபவர் கடன் பெற்றவரைக் கோரினால், கடன் பெற்றவர் உடனடியாக அத்தகைய கோரிக்கைக்கு இணங்க வேண்டும். அல்லது அத்தகைய மாற்றீட்டை வழங்கவேண்டும்.
- 6.6 திருப்பிச் செலுத்துவதற்காகப் பெறப்பட்ட எந்தத் தொகையும், கடன் வழங்குபவரால் அந்தத் தொகைகள் பெறப்பட்டால் மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்டதாகக் கருதப்படும்.
- 6.7 இந்த ஒப்பந்தத்தின் கீழ் அல்லது அதன் அடிப்படையில் கடன் பெறுபவர்கள் கடன் வழங்குபவருக்கு செலுத்த வேண்டிய மற்றும் அனைத்து நிலுவை தொகைகளும் கடன் வழங்கும் அலுவலகம் அல்லது கடன் வழங்குபவரின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் (அல்லது கடன் வழங்குபவரால் தெரிவிக்கப்படும், கடன் வழங்குபவரின் வேறு கிளையில் அல்லது வேறு எந்த இடத்திலும்) அந்த நகரத்தில் திட்டமிடப்பட்ட வங்கியில் எடுக்கப்பட்ட காசோலை/வங்கி வரைவோலை மூலம்/ கடன் வழங்குபவருக்கு ஆதரவாக, அத்தகைய கிளை அலுவலகம் அல்லது பதிவு செய்யப்பட்ட அலுவலகம் அமைந்துள்ள நகரில் அல்லது NACH/RTGS/NEFT மூலம் அல்லது கடன் வழங்குபவரால் ஒப்புக்கொள்ளப்பட்ட வேறு எந்த முறையிலும், மற்றும் செலுத்தப்பட வேண்டிய தொகையை செலுத்த வேண்டிய தவணைத் தேதியில் அல்லது அதற்கு முன்னர் கடன் வழங்குபவர் பெற உதவும் வகையில் செலுத்தப்பட வேண்டும். காசோலை/ வங்கி வரைவோலை/ NACH/ RTGS/ NEFT போன்றவற்றின் மூலம் செய்யப்படும் அனைத்துப் பணம் செலுத்துதலுக்கான ஒப்புதல், கடன் வழங்குபவர் அதை பெற்றால் மட்டுமே வழங்கப்படும்.
- 6.8 ஒப்பந்தச் சட்டம், 1872 அல்லது வேறு ஏதேனும் சட்டம் அல்லது ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஏதேனும் இருந்தபோதிலும், எந்தவொரு பிணைய ஆவணங்களும், கடன் வழங்குபவருக்கு ஆதரவாக செய்யப்படும் எந்தவொரு கொடுப்பனவும்/கள் கடன் வழங்குபவரால் அவரின் விருப்பத்தின் பேரில் பின்வருவனவற்றிற்கு இடையே ஒதுக்கப்படும் என கடன் பெற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் உறுதிப்படுத்துகிறார்கள்.
- 6.8.1 செலவுகள், கட்டணங்கள், செலவுகள் மற்றும் பிற தொகைகளுக்கான வட்டி;
- 6.8.2 செலவுகள், செயலாக்கக் கட்டணம், அர்ப்பணிப்புக் கட்டணம், பிற கட்டணங்கள், கட்டணங்கள், செலவுகள் மற்றும் அட்டவணை 1ல் குறிப்பிடப்பட்டுள்ளவை உட்பட பிற தொகைகள்;
- 6.8.3 இந்த உடன்படிக்கையின் கீழ் செலுத்த வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய எந்தத் தொகையையும் செலுத்துவதில் ஏதேனும் தவறியமைக்கான, செலுத்தத் தவறியதற்கான அபராதக் கட்டணங்கள், செலுத்த வேண்டிய எந்தத் தொகையையும் செலுத்தாததற்கு அல்லது வேறு ஏதேனும் செலுத்தத்

தவறியதற்கான தவறியமை அபராதம் விதிக்கப்படும்

6.8.4 கடனுக்கான வட்டி; மற்றும்

6.8.5 இந்த ஒப்பந்தத்தின் கீழ் செலுத்தவேண்டிய ப்ரீ-இஎம்ஐ/இஎம்ஐகள்.

6.9 கடன் வழங்குபவருக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிந்தைய தேதியிட்ட காசோலைகள், அதை வங்கியில் மாற்றும்போது மதிக்கப்படுவதைக் கடன் பெறுபவர்கள் உறுதிசெய்ய வேண்டும் மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட பிந்தைய தேதியிட்ட காசோலைகள் மற்றும் பணம் வழங்குவதற்கான அறிவுறுத்தல்கள் அல்லது கட்டளைகள் ஆகியவற்றை ரத்து செய்யவோ அல்லது நிறுத்துவதற்கான வழிமுறைகளை வழங்கவும் மற்றும் கடனுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட பிந்தைய தேதியிட்ட காசோலைகள் அல்லது கட்டளைகள் அல்லது பிற கருவிகளை மாற்றவும் கடன் பெற்றவருக்கு உரிமை இல்லை. கடன் வழங்குபவருக்கு தேவைப்படும்போது/கோரப்படும்போது அல்லது வேறுவிதமாக தேவைப்படும்போது, கடன் பெற்றவர்கள் பிந்தைய தேதியிட்ட காசோலைகளை அல்லது NACH ஆணை அல்லது பிற கருவிகள் அல்லது அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் ஆவணங்களை, கடன் வழங்குபவரின் திருப்திக்கு ஏற்ப, எந்தவிதமான எதிர்ப்பும், போட்டியும், சலிப்பும் இல்லாமல் கடன் வழங்கியவருக்கு வழங்க வேண்டும். கடன் பெறுபவர்கள் காசோலைகள்/NACH ஐ ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றவோ/பரிமாற்றம் செய்யவோ அல்லது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு ஏதேனும் காரணங்களுக்காகவோ, கடன் பெறுபவர்கள் அவ்வப்போது அமலில் இருக்கும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஸ்வாப் கட்டணங்களை செலுத்திச் செய்யலாம். மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கடன் பெற்றவர்களின் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், கடன் பெற்றவர்கள் பிந்தைய தேதியிட்ட புதிய காசோலைகளை அல்லது மறுமதிப்பீடு செய்யப்பட்ட NACH ஆணை அல்லது பிற கருவிகள் அல்லது அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் ஆவணங்களை, கடன் வழங்குபவரின் திருப்திக்கு ஏற்ப, எந்தவிதமான எதிர்ப்பும், போட்டியும், சலிப்பும் இல்லாமல் கடன் வழங்கியவருக்கு வழங்க வேண்டும்.

7. தன்னார்வமாக கடனைச் செலுத்துதல்

7.1 பிரிவு 9 க்கு உட்பட்டு, கடன் வழங்குபவரின் விதிகளுக்கு ஏற்ப, கடன் வழங்குபவருக்கு கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான அவரின் நோக்கத்தை குறைந்தபட்சம் 5 (ஐந்து) வணிக நாட்களுக்கு முன்னர், எழுத்துப்பூர்வமாக அறிவிப்பதன் மூலம், கடன் பெற்றவர்கள், கடனை பகுதி அல்லது முழுமையாக, வட்டியுடன் முன்கூட்டியே செலுத்துவதற்கு உரிமை உண்டு. கடன் பெற்றவர்கள் கடனை முன்கூட்டியே செலுத்தும் உரிமையைப் பயன்படுத்தினால், கடன் வழங்குபவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் முன்கூட்டியே செலுத்துவதற்கான கட்டணங்கள் விதிக்கப்படும் மற்றும் அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தில் அல்லது கடன் வழங்குபவரால் அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்டு, கடன் வழங்குபவரால் அமைக்கப்பட்டுள்ள, மற்றும் கடன் வழங்குபவரின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வரி/கட்டண அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்செலுத்துதல் கட்டணங்களை விதிக்கப்படுவதற்கு கடன் பெறுபவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கக் கூடாது. கடன் வழங்குபவரின் முழுமையான விருப்பத்தின் பேரில், கடன் வழங்குபவரால் அவ்வப்போது தீர்மானிக்கப்படும் குறைந்தபட்ச வரம்புக்கு உட்பட்டு பகுதியளவு முன்னரே கடன் செலுத்துதல் அனுமதிக்கப்படலாம்.

7.2 முன்கூட்டியே கடனைச் செலுத்துதல், கடன் வழங்குபவரின் கணக்கில் தொகை உண்மையில் சேர்ந்த தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.

8. கட்டாய முன்கூட்டியே கடனைச் செலுத்துதல்

கடன் பெறுபவர்கள், நிறுவனத்தில் படிக்கும் படிப்பைப் பொறுத்த வரையில், ஏதேனும் ஒரு தொகையை பெற்றால், கட்டணங்கள் போன்றவற்றில் ஏதேனும் மானியம் அல்லது நிவாரணம் பெற்றால் அல்லது எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் நிதி உதவி, பணக்கொடை, உதவித்தொகையை பெற்றாலும் உடனடியாக கடன் வழங்குபவருக்கு தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கடன் பெறுபவர்கள், அத்தகைய நிதி உதவித்தொகை, மானியம், கடன் நிதி உதவி ஆகியவற்றின் பணத் தொகையின் அளவிற்கு கடனை முன்கூட்டியே செலுத்துமாறு கோருவதற்கு கடன் வழங்குபவருக்கு உரிமை உண்டு. இந்த உட்பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள இந்த முன்கூட்டியே கடன் செலுத்தும் முறையில், கடன் பெறுபவர்கள் முன்கூட்டியே கடன் செலுத்துவதற்கான கட்டணங்களாக எந்த தொகையையும் செலுத்த வேண்டியதில்லை என்பது இதன் மூலம்

தெளிவுபடுத்தப்படுகிறது. இந்த உட்பிரிவின் கீழ் முன்கூட்டியே கடன் செலுத்துதல், கட்டாய முன்கூட்டியே கடன் செலுத்தும் தேதிக்கு முன்னதாக, உள்ள அசலுக்கு வட்டியைச் செலுத்துவதற்கான கடனாளிகளின் கடமையைப் பாதிக்காது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

9. கடனை முன்பே செலுத்துவதற்கான நிபந்தனைகள்

கடன் வழங்குபவரால் எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டால் மட்டுமே, கடனின் முதல் தவணை வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள் காலாவதியான பின்னரே, பொருந்தக்கூடிய சட்டங்களின் தேவைகளுக்கு உட்பட்டு, பிரிவு 7 இன் படி, கடன் வாங்கியவர் கடனை வட்டியுடன் பகுதி அல்லது முழுமையாகச் செலுத்த அனுமதிக்கப்படுவார்.

10. வட்டி

10.1 வட்டியைக் கணக்கிடுதல்

10.1.1 கடன் பெறுபவர்/கள் தினசரி அடிப்படையில் கணக்கிடப்படும் வட்டி விகிதத்தில் மற்றும் இந்த உட்பிரிவின்படி அசலின் மீதான வட்டியை கடன் வழங்குபவருக்கு செலுத்த வேண்டும். கடன் பெறுபவர்/கள் அல்லது நிறுவனம் அல்லது கடன் பெறுபவரின் அல்லது நிறுவனத்தின் வங்கியால் காசோலை/பே ஆர்டர்/டிமாண்ட் டிராஃப்ட்/RTGS/NEFT ஆகியவற்றின் போக்குவரத்து, சேகரிப்பு, செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஏற்படும் கால தாமதத்தை பொருட்படுத்தாமல், கடன் வழங்கிய தேதி மற்றும் அன்றிலிருந்து அசலுக்கான வட்டி கடன் வழங்குபவருக்கு சாதகமாகத் தொடங்கும். ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் என்ற அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும்.

10.1.2 இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் கடன், அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி நிலையான அல்லது மாறும் வட்டி விகிதத்தில் இருக்கும் என்பதை கடன் பெறுபவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

10.1.3 நிலையான வட்டி விகிதத்தில் பெறப்படும் கடனுக்கு, ஆர்பிஐ-யின் வட்டி விகித மாற்றங்களுக்கான உத்தரவுகள் பொருந்தாது மற்றும் கடனின் முழுக் காலமும் வட்டி விகிதம் மாறாமல் இருக்கும்.

10.1.4 கடன் வழங்குபவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில், ஒப்பந்தத்தின் காலப்பகுதியில் அவ்வப்போது வரையறை விகிதத்தை ஏற்றவாறு அதிகரிக்க/குறைக்க அல்லது மாற்றுவதற்கு உரிமையுடையவராக இருக்கலாம். இதன் விளைவாக, கடன் வழங்குபவர் தனது சொந்த விருப்பப்படி தீர்மானித்து, கடனைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையைத் திருத்துவதன் மூலம், மாற்றுவதன் மூலம் அல்லது மாற்றியமைப்பதன் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளை மாற்ற உரிமையுள்ளவராக இருப்பார். மேற்கூறிய குழ்நிலையில், கடன் வழங்குபவர் முழுக் கடனை வழங்குவதற்கு முன்பும், கடன் காலத்தின்போதும் வரையறை விகிதத்தை மாற்றினால், மேற்கூறியபடி வரையறை விகிதம் உயர்த்தப்பட்டு அல்லது மாறியிருந்தால், அது மாற்றப்பட்ட தேதியிலிருந்து அல்லது பெஞ்ச்மார்க் விகிதம் மாற்றப்பட்ட மாதத்தின் பிற்பட்ட தேதியிலிருந்து கடனுக்குப் பொருந்தும்.

10.1.5 பெஞ்ச்மார்க் விகிதத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், கடன் வழங்குபவரின் இணையதளத்தில் மற்றும்/அல்லது அவர்களின் கிளை அலுவலகங்களில் உள்ள அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படும், மேலும் இதுவே அத்தகைய மாற்றங்கள் பற்றி, கடன் பெறுபவர்/களுக்கு செய்யப்படும் சேவை/தள்ளுபடி அறிவிப்பாக கருதப்பட வேண்டும்.

10.2 கடன் செலுத்த தவறியதற்கான அபராத கட்டணங்கள்

10.2.1 கடன் பெறுபவர்/கள் நிலுவைத் தொகையை அதன் தொடர்புடைய தவணைத்தேதியில் ("தவணை தவறிய தொகை") செலுத்தத் தவறினால், நிலுவைத் தேதியிலிருந்து உண்மையாக பணம் செலுத்தும் தேதி வரை, அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள கடன் செலுத்த தவறியதற்கான அபராதக் கட்டண விகிதத்தில் ("கடன் செலுத்த தவறியதற்கான அபராதக் கட்டணங்கள்") அபராத கட்டணம் செலுத்தவேண்டும். கடன் வழங்குபவரின் கோரிக்கையின் பேரில் அபராதக் கட்டணங்கள் கடன் பெறுபவர்/களால் உடனடியாக செலுத்தப்பட வேண்டும் மற்றும் அத்தகைய கோரிக்கை எதுவும் இல்லாத நிலையில், கடன் செலுத்த தவறிய தேதிக்குப் பிறகு வரும் அடுத்த ப்ரீ-இஎம்ஐ/இஎம்ஐயின் தவணைத் தேதியில் செலுத்தப்படும். இது கடன் மீதான பொருந்துகின்ற வட்டிக்கு கூடுதலாக இருக்கும்.

10.2.2 இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் கடன் ஒரு வணிகப் பரிவர்த்தனை என்பதை கடன் பெறுபவர்/கள் ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் அதிக வட்டி வசூலிப்பது தொடர்பான அல்லது பிற சட்டங்களின் கீழ் கிடைக்கும் எந்தவொரு பாதுகாப்பும் கடன் வழங்குபவரால் தள்ளுபடி செய்யப்படுகிறது. ப்ரீ-இஎம்ஐ / இஎம்ஐ மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை, கடனுக்கான வட்டி ஒவ்வொரு மாதமும் தனியாக கடன் பெறுபவர்களால் செலுத்தப்படும்.

10.3 வட்டியைக் கணக்கிடுதல்

10.3.1 வட்டி (பிரிவு 10.3.2 இல் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர) தினசரி சேர்க்கப்படும் மற்றும் ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் கணக்கிடப்படும், அல்லது கடன் வழங்குபவரின் சொந்த விருப்பப்படி வேறு முறைகளில் தீர்மானிக்கப்படும்.

10.3.2 இடைப்பட்ட காலகட்டத்தின் வட்டியானது தினசரி அடிப்படையில் சேர்க்கப்படும் மற்றும் உண்மையான நாட்களின் எண்ணிக்கையில் கணக்கிடப்படும்.

10.4 வணிகம் இல்லாத நாட்கள்

ஏதேனும் தவணைத் தேதி, வணிக நாள் அல்லாத ஒரு நாளில் வந்தால், தவணைத் தேதி அதற்குப் பதிலாக, தொடர்ந்து வரும் அடுத்த வணிக நாளாக இருக்கும், இருப்பினும் வட்டி கணக்கிடும் காலத்தை கணக்கிடுவதற்கு, உண்மையான நிலுவைத் தேதி கருதப்படும்.

10.5 வட்டி வரி, சரக்கு மற்றும் சேவை வரி, வரிகள் மற்றும் தீர்வைகள்

இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வட்டி விகிதங்களும், அரசு அதிகாரத்தால் விதிக்கப்பட்ட அல்லது வசூலிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் அதுபோன்ற வேறு ஏதேனும் வரிகள் அல்லது தீர்வைகள் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்கள் அல்லது ஏதேனும் வட்டிச் சுமைகளைத் தவிர்த்தது. வட்டி விகிதத்திற்கு கூடுதலாக, கூடுதல் வரி, மற்ற வரிகள், தீர்வைகள், கட்டணங்கள், வட்டிச் சுமை, ஏதேனும் இருந்தால், அத்தகைய கூடுதல் கட்டணங்களை கடன் வழங்குபவருக்குச் செலுத்த கடன் பெறுபவர்/கள் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, செலுத்த வேண்டிய அனைத்து மத்திய, மாநில மற்றும் உள்ளூர் வரிகள், தீர்வைகள், கட்டணங்கள், அபராதங்கள் மற்றும் தண்டனைகள், அவை எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும், அவற்றை செலுத்துவதற்கும், அரசின் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, அவ்வப்போது பொருந்தும் மற்றும் கடன் பெறுபவரின் சார்பாக கடன் வழங்குநரால் மூலத்தில் கழிக்கப்பட வேண்டிய, கடன் பெறுபவர் கடன் வழங்குபவருக்கு செலுத்த வேண்டிய எந்தவொரு தொகையையும் செலுத்துவதற்கு ஒவ்வொரு கட்சிக்காரரும் முழுப் பொறுப்பாவார்.

11. மாதத் தவணை

11.1 காலவரையறையில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, திருப்பிச் செலுத்தும் அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள தேதிகளில், கடன் பெறுபவர்கள் கடன் வழங்குபவருக்கு ப்ரீ-இஎம்ஐ/இஎம்ஐ போன்ற தொகைகளை, செலுத்த வேண்டும்.

11.2 ப்ரீ-இஎம்ஐ/இஎம்ஐ கணக்கிடுதல்:

11.2.1 ப்ரீ-இஎம்ஐ:

(a) கடன் பெறுபவர்/கள் ப்ரீ-இஎம்ஐக்காக செலுத்தும் எந்தத் தொகையும் வட்டி அல்லது அதன் அதன் ஒரு பகுதியாக இருக்கும்.

(b) ப்ரீ-இஎம்ஐ தொடர்பான வட்டியின் பகுதி ஏதேனும் செலுத்தப்படாமல் இருப்பின் (பொருந்தினால்) அது அந்த ப்ரீ-இஎம்ஐ-யின் தவணைத் தேதியில் இருந்து அசலுடன் சேர்க்கப்படும்.

11.2.2 இஎம்ஐ

(a) EMI க்கு கடன் பெறுபவர் செலுத்தும் எந்தத் தொகையும், கடனைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதத்தில், அசல் மற்றும் வட்டியின் ஒரு பகுதிக்கு இருக்கும்.

(b) அசலுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட EMI தொகையானது, தொடர்புடைய EMI-க்கான தவணைத் தேதியிலிருந்து அசலிலிருந்து குறைக்கப்படும்.

12. கட்டணங்கள் மற்றும் கையாளும் செலவுகள்

இந்த ஒப்பந்தத்தின் அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கடன் பெறுபவர்/கள் கடன் வழங்குபவருக்கு கட்டணம் மற்றும் கையாளும் செலவுகளை செலுத்த வேண்டும்.

13. செலவுகள் மற்றும் இழப்பீடுகள்

13.1 அரசு அல்லது சட்டப்பூர்வ அதிகாரிகளால் அவ்வப்போது விதிக்கப்படும் அல்லது அமல்படுத்தப்படும் அனைத்து தற்போதைய மற்றும் வருங்காலத்தில் விதிக்கப்பட்ட, செலவுகள், தீர்வைகள், வரி, கட்டணம், சட்டப்பூர்வ வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் மற்றும் செலவுகள் (பொருந்தினால், ஏதேனும் அபராதம் உட்பட), அல்லது கடன், நிதி ஆவணங்களுடன் தொடர்புடைய அல்லது சம்பந்தப்பட்ட சொத்துவரிகள் மற்றும் நிதி ஆவணங்களின் கீழ் ஏதேனும் செலுத்தவேண்டிய மற்றும் அனைத்துத் தொகைகளையும் கடன் பெறுபவர்/கள் செலுத்த வேண்டும் அல்லது செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். இந்த துணைப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை கடன் பெறுபவர் செலுத்தத் தவறினால், கடன் பெறுபவர்/கள் சார்பாக அதைச் செலுத்த கடன் வழங்குபவர் சுதந்திரமாக இருப்பார் (ஆனால் கடமைப்பட்டிருக்கமாட்டார்).

13.2 இங்கு கருதப்படும் பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அனைத்து தற்போதைய

மற்றும் எதிர்காலச் சமத்துதல்கள், செலவுகள், தீர்வைகள், வரி, கட்டணங்கள் மற்றும் செலவுகளுக்கு (பொருத்தினால் அதற்கான அபராதம் உட்பட) எதிராக கடன் வழங்குபவருக்கு கடன் பெறுபவர் இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது பின்வருவனவற்றின் விளைவாக ஏற்படும் எந்தவொரு மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தீங்கு விளைவிக்காமல் கடன் வழங்குபவரை வைத்திருக்க வேண்டும்:

- (a) கடன் பெறுபவர்/கள் நிதி ஆவணத்தின் கீழ் செலுத்த வேண்டிய எந்தத் தொகையையும் அதன் தவணைத்தேதியில் செலுத்தத் தவருவது;
- (b) 26.13 பிரிவு (மின்னணு கையொப்பங்கள்) உட்பட கடன் பெறுபவர் அல்லது அதன் ஏஜெண்டுகள் மூலம் ஒப்பந்தங்கள், பிரதிநிதித்துவங்கள் மற்றும் உத்தரவாதங்களை மீறுதல்; அல்லது
- (c) கடனை செலுத்தாமல் இருக்கும் நிகழ்வு; அல்லது
- (d) நிதியளித்தல், அல்லது கடன் பெறுபவர்/கள் கடன் பெறும் கோரிக்கையில் கோரப்பட்ட கடனுக்கு நிதியளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், ஆனால் இந்த ஒப்பந்தத்தின் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதிகளின் செயல்பாட்டின் காரணமாகவோ அல்லது கடனாளிகளுக்குக் கூறப்படும் வேறு எந்தக் காரணத்தினாலோ செய்யப்படவில்லை; அல்லது
- (e) கடனை (அல்லது கடனின் ஒரு பகுதியை) முன்கூட்டியே செலுத்த அறிவித்த படி, கடன் பெறுபவர்/கள் கடனை முன்கூட்டியே செலுத்தாமல் இருப்பது; அல்லது
- (f) கடன் வாங்கியவர்/கள் தயாரித்த அல்லது அங்கீகரித்த எந்த ஒரு தகவலும், எந்த வகையிலும் , தவறாகவோ, தவறாக வழிநடத்துவதாக மற்றும்/அல்லது ஏமாற்றுவதாக இருப்பது; அல்லது
- (g) கடன் பெறுபவர்/கள் தொடர்பாக அல்லது இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பரிவர்த்தனைகள் தொடர்பாக அல்லது நிதியளித்தது தொடர்பாக எதேனும் விசாணை, புலனாய்வு, நீதிமன்ற அழைப்பாணை (அல்லது அதுபோன்ற ஆணை) அல்லது வழக்கு.

13.3 கடன் பெறுபவர்/கள், இங்கு கருதப்படும் பரிவர்த்தனைகள் முடிந்தாலும் இல்லாவிட்டாலும், கடன் வழங்குபவருக்கும் அதன் அதிகாரிகள், இயக்குநர்கள், ஊழியர்கள், பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் முகவர்கள் ஒவ்வொருவருக்கும் இழப்பீடு வழங்குவதுடன், அவர்கள் ஒவ்வொருவரையும் எந்தவொரு மற்றும் அனைத்து பொறுப்புகள், கடமைகள், இழப்புகள், சேதங்கள், அபராதங்கள், உரிமைகோரல்கள், நடவடிக்கைகள், தீர்ப்புகள், வழக்குகள், செலவுகள், செலவினங்கள் மற்றும் அல்லது எந்தவொரு நிதி ஆவணத்தின் நுழைவு மற்றும்/அல்லது செயலாக்கம் அல்லது ஏதேனும் வழங்கல் செய்தல், அல்லது கடனின் வருமானத்தைப் பயன்படுத்துதல் விளைவாக, அல்லது அதன் காரணமாக, அல்லது எந்த விதத்திலும் அவர்களுக்கு ஏற்படும் செலவுகளுக்கு எதிராக

அல்லது எந்தவொரு ஆலோசகரின் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது அதில் ஈடுபட்டுள்ள ஆலோசகரின் கட்டணங்கள் மற்றும் பிற செலவுகள் மற்றும் கட்டணங்கள் உட்பட, எந்தவொரு விசாரணை அல்லது ஏதேனும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், இங்கு அல்லது எந்தவொரு நிதி ஆவணங்களிலும் கருதப்படும் எந்தவொரு பரிவர்த்தனையையும் செயல்படுத்துதல் அல்லது நிறைவு செய்தல் அல்லது நிதி ஆவணங்களின் விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக அவர்களை பாதிப்பில்லாமல் வைத்திருக்க வேண்டும்..

13.4 இந்த உட்பிரிவில் உள்ள பொறுப்புகளை செயல்படுத்த முடியாத அளவிற்கு பொருந்தக்கூடிய சட்டம் அல்லது பொதுக் கொள்கையை மீறும்போது, செலுத்துவதற்கு அனுமதிக்கப்படும் அதிகபட்சப் பகுதியை, பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் செலுத்துவதற்கும் திருப்பிப்படுத்துவதற்கும் கடன் பெறுபவர்/கள் பங்களிப்பார்கள்.

13.5 எந்த நேரத்திலும் நிலுவைத் தொகைகளை முழுவதுமாகச் செலுத்துவதற்கு முன்பும், உரிமைகளைச் செயல்படுத்துவதற்கும் அல்லது கடனை மீட்டெடுப்பதற்கும், ஒப்பந்தத்தின் கீழ் செலுத்த வேண்டிய அனைத்துத் தொகைகளுக்கும் ஆகும், செலவுகள், முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம், சட்டக் கட்டணங்கள் மற்றும் கடன் வழங்குபவருக்கு ஏற்படும் பிற செலவுகள் மற்றும் நிதி ஆவணங்கள் மற்றும் பிற கருவிகள் தொடர்பான சட்டப்பூர்வ கட்டணங்கள் போன்றவற்றை ஏற்றுக்கொண்டு கடன் வழங்குபவருக்குச் செலுத்துவதற்கும், திருப்பிச் செலுத்துவதற்கும், கடன் பெற்றவர் பொறுப்பாவார்கள்.

13.6 வரி அதிகாரிகள் உட்பட, சட்டப்பூர்வ அதிகாரிகளிடம் தகுந்த தாக்கல் செய்ய கடன் வழங்குபவருக்கு உதவும் வகையில், கடன் வழங்குபவரின் வேண்டுகோளுக்கு இணங்க, கடன் பெறுபவர்கள் தொடர்பான உண்மையான, சரியான மற்றும் முழுமையான தகவல்/ஆவணங்களை சரியான நேரத்தில் வழங்குவதற்கு கடன் பெறுபவர்கள் பொறுப்பாவார்கள். இந்த உட்பிரிவின் கீழ், கடன் பெறுபவர்களால் வழங்கப்பட வேண்டிய தகவல்/ஆவணங்களில் ஏதேனும் தாமதம், துல்லியமின்மை அல்லது குறைபாடுகளுக்கு கடன் வழங்குபவர் பொறுப்பேற்க மாட்டார்.

14. பிரதிநிதித்துவங்கள்

கடன் பெறுபவர்கள் ஒவ்வொருவரும், கடன் வழங்குபவருக்கு தங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, உத்தரவாதம் அளிப்பார்கள், மேலும் இந்த உட்பிரிவில் உள்ள ஒவ்வொரு பிரதிநிதித்துவங்கள் மற்றும் உத்தரவாதங்கள் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் தேதியின்படி, ஒவ்வொரு வகையிலும் உண்மையானவை, சரியானவை, செல்லுபடியாகும் மற்றும் போதுமானவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

14.1 நிலை

கடன் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் நிதியளிப்பு ஆவணங்களின் கீழ் அதன் கடமைகளை நிறைவேற்றவும், வழங்கவும் மற்றும் நிறைவேற்றவும் அதிகாரம் மற்றும் ஆணையரிமை உள்ளது (அதில் கடன் பெறுபவர் ஒரு கட்சியாக).

14.2 கட்டுப்படுத்தும் பொறுப்புகள்

ஒப்பந்தம் கடன் பெறுபவர்/களால் நிறைவேற்றப்படும் போது மற்றும் ஒவ்வொரு நிதி ஆவணங்களிலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பொறுப்புகள் ஆகியவை, அதன் விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுத்த இயலும், சட்டபடியான, செல்லுபடியாகும் மற்றும் கடன் பெறுபவரின் பிணைப்புக் கடமைகளை உருவாக்குகிறது.

14.3 முரண்பாடாவை

கடன் பெறுபவர்/களின் செயல்படுத்துதல், வழங்குதல், நுழைவு மற்றும் செயல்திறன், மற்றும் அவர்களால் நிறைவேற்றப்பட்ட பரிவர்த்தனைகள், நிதி ஆவணங்கள் பின்வருவனவற்றுடன் முரண்படாக இருக்காது மற்றும் முரண்படாது:

- (a) பொருந்தக்கூடிய சட்டத்தின் ஏதேனும் விதிமுறைகள்; அல்லது
- (b) அவர்களை அல்லாது அவர்களுடைய சொத்துக்களை கட்டுப்படுத்தும் ஏதாவது உரிமை கோரப்படாத ஒப்பந்தம் அல்லது கருவி

14.4 கடன் செலுத்த தவறாமை

- (a) எந்தவொரு பண வழங்கல் செய்ததில் இருந்தும், கடன் செலுத்த தவறுவதற்கான சாத்தியமான நிகழ்வு அல்லது கடன் செலுத்த தவறிய நிகழ்வு ஏற்படக்கூடாது என எதிர்பார்க்கப்படுகிறது.
- (b) பின்வருவனவற்றிற்கு கடன் செலுத்த தவறிய வேறு எந்த நிகழ்வும் அல்லது சூழ்நிலையும் நிலுவையில் இல்லை (i) நிதியளிப்பு ஆவணங்கள் அல்லது (ii) பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு மற்றும் விதத்தில் உள்ள அவர்கள் மீது அல்லது அவர்களது சொத்துக்கள் மீது பிணைக்கப்பட்ட வேறு எந்த ஒப்பந்தம் அல்லது கருவி

14.5 தவறான தகவல் வழங்கக்கூடாது

- (a) கடன் வழங்குபவருக்கு எந்தவொரு கடன் பெறுபவரும் வழங்கிய எந்த தகவலும் அது வழங்கப்பட்ட தேதியின்படி அல்லது அதில் குறிப்பிடப்பட்ட தேதியில் (ஏதேனும் இருந்தால்) எல்லா வகையிலும் உண்மையாகானது மற்றும் துல்லியமானது.
- (b) எதுவும் நிகழவில்லை எனில் எந்த தகவலும் கொடுக்கப்பட வேண்டியதில்லை, கடன் பெறுபவர்/கள் கடன் வழங்குபவருக்கு வழங்கிய தவிர்க்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட தகவல்கள் அனைத்து வகையிலும் பொய்யானதாகவோ அல்லது தவறாக வழிநடத்துவதாகவோ கருதப்படும்.

14.6 எந்த ஒரு வழக்கும் நிலுவையிலோ அல்லது அச்சுறுத்தும் வகையிலோ இல்லை

இந்த ஒப்பந்தம் மற்றும் பிற நிதி ஆவணங்களின் செல்லுபடியாகும் தன்மை அல்லது அமலாக்கத்தை பாதிக்கும் அல்லது எந்தவொரு கடன் பெறுபவருக்கு எதிராகவும் தொடங்கப்பட்ட அல்லது அச்சுறுத்தப்பட்ட எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும், பாதகமாக தீர்மானிக்கப்பட்ட, எந்தவொரு நிதிமன்றம், நடுவர் மன்றம் அல்லது ஏஜென்சியின் முன்னால், ஒரு வழக்கு, உடன்படிக்கை அல்லது நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இருக்கக்கூடாது

14.7 திவால் நிலை

கடன் வாங்கியவர்/கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது வேறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை அல்லது திவால்நிலை, கலைப்பு, கொடுப்பனவுகளை நிறுத்துதல், நிர்வாகம் அல்லது மறுசீரமைப்பு அல்லது கடன் பெறுபவர்/களின் அல்லது அவர்களின் சொத்துக்கள் அல்லது வருவாய்கள் அனைத்திற்கும் ஒரு பெறுநர், நிர்வாகி, நிர்வாகப் பெறுநர், அறங்காவலர் அல்லது ஒத்த அதிகாரியை நியமித்த காரணத்திற்காக கடனாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது அல்லது அச்சுறுத்தல் உள்ளது அல்லது எடுக்கப்பட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

14.8 நல்லுரிமை

கடன் வழங்குபவருக்கு அறிவிக்கப்பட்டதைத் தவிர, தொடர்புடைய, கடன் பெறுபவர் பிணைய ஆவணங்களுக்கு இணங்க பிணையமாக வழங்கிய அல்லது கொடுத்த சொத்துக்கள், மூலதனங்கள் மற்றும் வருமானத்தின் மீது கடன் பெறுபவர்களுக்கு நல்ல, செல்லுபடியாகும் மற்றும் சந்தைப்படுத்தக்கூடிய உரிமை, மற்றும் வட்டி உள்ளது. (இந்தப் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டதாகக் கருதப்படும் அல்லது மீண்டும் செயல்படுத்தப்பட்ட தேதியிலிருந்து அவை செயல்படுத்தப்பட்டுள்ளன)

14.9 பிணைத்தின் செல்லுபடி தன்மை

ஒவ்வொரு பிணைய ஆவணமும் செயல்படுத்தப்படும்போதும் வழங்கும்போதும் மற்றும் பதிவு செய்யும்போதும் (தேவையான அல்லது விரும்பத்தக்கதாக) கடன் பெறுபவர்/கள் அதில் ஒரு கட்சிக்காரர் ஆவார் மற்றும் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தேவையான படிவங்களை சமர்ப்பிக்கும் போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மீது, அத்தகைய சொத்துக்கள் மற்றும் சான்றுகள் மீது பிணையத்தை வெளிப்படுத்தப்படும் சான்றுகள், எந்த முன் பிணையத்திற்கும் உட்படாத பாதுகாப்பு ஆவணத்தால் உருவாக்கப்பட்டதாக வெளிப்படுத்தப்படுகின்ற பிணைய ஆவணத்தின் படி பிணையத்தை உருவாக்க வேண்டும்

14.10 பொருள் பாதகமான விளைவு

எந்தவொரு உண்மைகளும் சூழ்நிலைகளும், நிபந்தனைகளும் அல்லது நிகழ்வுகளும் கூட்டாக இருந்தால் மட்டுமே பொருள் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது.

14.11 அறிவிக்கப்படாத பொறுப்புகள்

கடனாளியின் மிக சமீபத்திய தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்பட்ட தேதியில் (அவை இந்த ஒப்பந்தத்தின் தேதியில், நிதிநிலை அறிக்கைகள்), கடனாளிகளுக்கு எந்த பொறுப்புகளும் இல்லை (தற்செயலானதாக இருந்தால் தவிர) அவை வெளிப்படுத்தப்படவில்லை (அல்லது அதற்கான குறிப்புகள்) அல்லது அதற்கு எதிராக ஒதுக்கப்பட்டவை அல்லது அவ்வாறு வெளிப்படுத்தப்படாத அல்லது முன்பதிவு செய்யப்படாத அர்ப்பணிப்புகளிலிருந்து எழும் உணரப்படாத அல்லது எதிர்பார்க்கப்பட்ட இழப்புகள்.

14.12 கடன் செலுத்த தவறியவர்

கடன் பெறுபவர்/கள், வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர் என ரிசர்வ் வங்கியால் அடையாளம் காணப்படவில்லை.

14.13 காப்பீடு

கடன் பெறுபவர்/கள் பின்வரும் காப்பீடுகளைப் பெற்று பராமரிக்க வேண்டும்:

(a) அனுமதி கடிதத்தின் கீழ் அனுமதிக்கப்படும் கடன் தொகைக்கு குறையாத தொகைக்கு மாணவரின் முழுமையான ஆயுள் காப்பீடு; மற்றும்

(b) கடன் பெறுவோரின் சொத்துக்களுக்கான காப்பீடு

கடன் காலத்தின் போது, கடன் வழங்குபவரின் விருப்பப்படி, கடன் வழங்குபவருக்கு ஆதரவாக ஒதுக்கீட்டு உரிமையை வழங்கும், ஒரு காப்பீட்டு செய்யப்பட வேண்டும். கடன் பெறுபவர்கள் இந்த பிரிவின் நிபந்தனைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

14.14 மீண்டும் வழங்கப்படும் பிரதிநிதித்துவங்கள்

இந்த உட்பிரிவில் உள்ள பிரதிநிதித்துவங்கள், கடன் பெறுபவர்/கள் ஒவ்வொரு விநியோக தேதியிலும், வட்டி கணக்கீட்டிற்கான தொடர்புடைய காலத்தின் கடைசி நாளிலும் மற்றும் ஒவ்வொரு திருப்பிச் செலுத்தும் தேதியிலும், அப்போதுள்ள உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் குறிப்பிடுவதன் மூலம் மீண்டும் வழங்கப்படுவதாக கருதப்படும்.

15. தகவல் பொறுப்பேற்பு

15.1 கடன் பெறுபவர்/கள், பின்கண்டவற்றைப் பற்றிய எழுத்துப்பூர்வ அறிவிப்பை கடன் வழங்குபவருக்கு வழங்க வேண்டும்:

- பாதகமாக தீர்மானிக்கப்பட்டால், எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடிய, கடன் பெறுபவர்களுக்கு எதிராக தற்போதைய, அச்சுறுத்தலுக்கு உள்ளான அல்லது நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கு, மத்தியஸ்தம் அல்லது நிர்வாக நடவடிக்கைகளின் விவரங்கள், அவற்றைப் பற்றி அறிந்தவுடன் உடனடியாக;
- தானே அளித்த மூடுதல் / திவாலாகிவிட்டதற்கான விண்ணப்ப அறிவிப்பைப்பற்றிய விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் மூடுதல்/திவால் அல்லது வேறு அறிவிப்பைப் பெறுதல் அல்லது வணிகம் அல்லது பொறுப்புகளில் ஒரு பெறுநர் நியமிக்கப்பட்டிருந்தால், அவற்றைப் பற்றி உடனடியாக;
- கடன் வழங்குபவர் அவ்வப்போது கோரும், கடன் பெற்றவரின் நிலை, நிலைமை (நிதியைத் தவிர்த்து), சொத்துக்கள் மற்றும் வணிகம் தொடர்பான கூடுதல் தகவல்கள் உடனடியாக;
- கடன் பெறுபவரின், ஏதாவது பிணையம் அல்லது கடன் பெறுபவர்களின் வணிகம் அல்லது சொத்துக்களின் ஏதேனும் ஒரு பகுதியை கட்டாயமாகப் பெறுவதற்கான எந்தவொரு அரசாங்க அதிகாரியின் முன்மொழிவின் விவரங்கள் (கீழே கூறியவாறு கடன் செலுத்தாத நிகழ்வாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) அவற்றைப் பற்றி அறிந்தவுடன் உடனடியாக; மற்றும்
- நிதி ஆவணங்களின் கீழ் உள்ள எந்த ஒரு பிரதிநிதித்துவம், உத்தரவாதம், உடன்படிக்கை அல்லது நிபந்தனை எந்த வகையிலும் பொய்யாகவோ அல்லது தவறாகவோ மாறுகின்ற, சூழலை உருவாக்கும் அல்லது விளைவிக்கும் எந்தவொரு நிகழ்வு, சூழ்நிலை அல்லது சூழல் பற்றிய விவரங்களை அவற்றைப் பற்றி அறிந்தவுடன் உடனடியாக;

15.2 நிறுவனத்திற்குச் கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரமான ஆவணங்களான, ரசீதுகள்/விலைப்பட்டியல்கள், தந்தி பரிமாற்றச் சான்றுகள், ஸ்விப்ட் நகல்கள், கல்லூரி அறிக்கை, போன்றவை மட்டுமல்லாமல் பிற ஆவணங்களை அவற்றை பெற்ற நாளிலிருந்து 7 (ஏழு) வேலை நாட்களுக்குள், மற்றும் கடன் வழங்குபவர் அவ்வப்போது வேண்டியபடி, கடன் வாங்கியவர்களின் கல்விச் செலவுகளுக்கு பணம் செலுத்தியதற்கான ஆதார அடிப்படை ஆவணங்களை, இடைப்பட்ட கட்டணம் மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தியதற்கான ஆதாரத்தை, அவை பெற்ற நாளிலிருந்து நியாயமான காலத்திற்குள் சமர்ப்பிக்க கடன் பெறுபவர்கள் உறுதியளிக்கிறார்கள்.

15.3 மாணவர் பின்வருமாறு உறுதியளிக்கிறார்:

- கடன் வழங்குபவரின் முன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, மாணவர் தன்னுடைய நிறுவனம் அல்லது நிறுவனத்தில் படிக்கும் படிப்பை மாற்றக்கூடாது;
- மாணவர் பல்கலைக்கழகம்/பாடநெறி காலத்தின்படி, பாடநெறிக்கான படிப்பை முடிக்க வேண்டும்
- மாணவர்கள் தங்களுடைய படிப்பை விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும் மற்றும் மாணவர் பாடத்தின் எந்தப் பகுதியையும் மீண்டும் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்;
- கடன் வழங்குபவர் கோரும்போது, கல்வி நிறுவனத்தில் மாணவர் நடத்தை மற்றும் வருகைப்பதிவு பற்றிய நிறுவனத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி சான்றளிக்கப்பட்ட அல்லது அத்தகைய விதிகள் இல்லாத பட்சத்தில், நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்பட்ட சான்றிதழ் அல்லது அறிக்கையை கடன் வழங்குபவரிடம் மாணவர் சமர்ப்பிக்க வேண்டும். நிறுவனம்;
- பாடநெறியின் காலம் முழுவதும், மாணவர் மேற்கொள்ளும் பாடத்திட்டத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்து கடன் வழங்குபவருக்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் கடன் வழங்குபவருக்கு, மாணவரின் அனைத்து கல்வி முடிவுகளின் அறிக்கைகள் மற்றும்/அல்லது மதிப்பெண் பட்டியல்களை, அவை எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய அறிக்கைகள் மற்றும்/அல்லது மதிப்பெண் பட்டியல்கள் கல்வி நிறுவனத்தால் வகுக்கப்பட்ட விதிகளால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் இருக்க வேண்டும் அல்லது அத்தகைய விதிகள் இல்லாத நிலையில், கல்வி நிறுவனத்தின் தலைவரால் சான்றளிக்கப்பட வேண்டும்;
- மாணவர் கல்வி நிறுவனத்தில் அவ்வப்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து விதிமுறைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க வேண்டும்;
- படிக்கும்போது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அல்லது படிப்பை முடித்த பிறகு மாணவர்களின் தொழில் வாய்ப்புகளுக்குப் பாதகமாக இருக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் மாணவர்கள் விலகி இருக்க வேண்டும்.
- படிக்கும்போது மாணவர் வேலைக்குச் செல்ல விரும்பினால் கடன் வழங்குபவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் மற்றும் அத்தகைய வேலைவாய்ப்பு மாணவர்களின் படிப்பை பாதிக்காது என்று கல்வி நிறுவனத்திடமிருந்து ஒரு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வேலையின் தன்மை, வேலை நேரம்,

சம்பளம் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் பற்றிய முழு விவரங்களையும், ,கடன் வழங்கியவருக்கு கடன் பெற்றவர் தெரிவிக்க வேண்டும். அத்தகைய அறிவிப்பைப் பெற்றவுடன், கடன் வழங்குபவர் நிதி ஆவணங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யலாமா, அப்படியானால், எந்த அளவிற்கு;

15.4 அனைத்துவித நிதி கணக்குகளுக்கும் அணுகல்

கடன் வழங்குபவர் கோரியபடி, கடன் வழங்குபவருக்கு அல்லது அவருடைய நியமனதாரருக்கு, கடன் பெறுபவர் அவருடைய எந்தவொரு நிதி கணக்குகளுக்கும் முழு அணுகலை வழங்க வேண்டும்.

15.5 ஆய்வுகள்

(i) கடன் பெறுபவர்/களின் வளாகம், சொத்துக்கள், ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் கடன் பெறுபவர்களின் வசம் உள்ள இதர பொருட்களை ஆய்வு செய்ய மற்றும் (ii) அவருடைய எந்த ஒரு அதிகாரிகளுடனும் நேர்காணல் / விவாதிக்க / கலந்தாலோசிக்க, கடன் வழங்குபவரால் நியமிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரியையும் கடன் பெறுபவர்கள் இதன் மூலம் அனுமதிக்கின்றனர். அத்தகைய ஆய்வின் நோக்கங்களுக்காக கடன் பெறுபவர்/கள் கடன் வழங்குபவர் அல்லது அவருடைய நியமனதாரரால் நியமிக்கப்பட்ட அதிகாரியுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். கடன் வழங்குபவரின் இணையதளத்தில் கிடைக்கும் கடன் வழங்குபவரின் நியாயமான நடைமுறைக் குறியீட்டின்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், கடன் பெறுபவர்/களுக்கு முன் அறிவிப்பை வழங்காமல், இந்த உட்பிரிவின் கீழ் ஆய்வுகளை மேற்கொள்ள கடன் வழங்குபவருக்கு உரிமை உண்டு. வருகைக்கான செலவுகள் எதேனும் இருப்பின் அவை கடன் பெறுபவரால் ஏற்கப்படும்.

15.6 அறிவிப்புகள்

கடன் பெற்றவர்/களுக்கு எதேனும் சாத்தியமான கடன் செலுத்த இயலாத நிலை அல்லது கடன் செலுத்த இயலாத நிகழ்வு (மற்றும் அதை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதேனும் இருந்தால்) ஏற்பட்டால், அந்த நிகழ்வைப் பற்றி அறிந்தவுடன் உடனடியாக, கடன் வழங்குபவருக்கு அறிவிக்க வேண்டும்.

16. பொதுவான பொறுப்பேற்பு

16.1 அங்கீகாரம் வழங்கல்

கடன் பெறுபவர்/கள் பின்கண்டவற்றை உடனடியாக செய்யவேண்டும்:

(a) முழு சக்தியுடன் முழு விளைவுடன் பராமரிக்க தேவையான அனைத்தையும் பெறவும், இணங்கவும் மற்றும் செய்யவும்; மற்றும்

(b) கடன் வழங்குபவருக்கு சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்கல்,

நிதியளிப்பு ஆவணங்களின் கீழ் அதன் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்தியாவின் எந்தவொரு சட்டம் அல்லது ஒழுங்குமுறையின் கீழ் தேவைப்படும் எந்தவொரு அங்கீகாரமும் (எந்தவொரு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல்கள் உட்பட, மற்றும் பிறவும்) மற்றும் எந்தவொரு நிதியுதவி ஆவணத்தின் சட்டப்பூர்வத்தன்மை, செல்லுபடியாகும் தன்மை, அமலாக்கத்தின் அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையை உறுதி செய்யவும்

16.2 பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்குதல்

கடன் பெறுபவர்/கள் எல்லா வகையிலும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் இணங்க வேண்டும் மற்றும் எல்லா நேரங்களிலும் அதன் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமான முறையில் செயல்படுத்தி நடத்த வேண்டும்.

வாடிக்கையாளர் குறைகளைத் தீர்க்க, இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி கடன் வழங்குபவர் ஒரு நிறுவப்பட, குறை தீர்க்கும் பொறிமுறையை (ஜிஆர்எம்) கொண்டுள்ளார். கடன் வழங்குபவரின் நியாயமான நடைமுறை நெறிமுறை (நெறிமுறை) கீழ் ஜிஆர்எம் அமைக்கப்பட்டுள்ளது, இது கடன் வழங்குபவரின் இணையதளத்தில் காட்டப்பட்டுள்ளது, அதற்கான இணைப்பு பின்வருமாறு: www.auxilo.com/customer-grievances. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, நெறிமுறை அவ்வப்போது புதுப்பிக்கப்படும்/திருத்தப்படும்.

வாடிக்கையாளர் புகார்கள் சரியான நேரத்தில் கவனிக்கப்படுவதை உறுதிப்படுத்த ஜிஆர்எம் 3 நிலைகளைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர் தங்களுடைய புகாரை, வாடிக்கையாளர் உதவி மையத்தின் மூலம் பதிவு செய்யலாம், நெறிமுறையின் படியான கோரிக்கையை நிறைவுசெய்யும் நேரத்தில் அதற்கான தீர்வு வழங்கப்படுகிறது; புகார் தீர்க்கப்படாவிட்டால், நிலை 2 இல் உள்ள குறை தீர்க்கும் அதிகாரியிடம் வாடிக்கையாளர்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஒரு மாத காலத்திற்குள் புகார் தீர்க்கப்படாவிட்டால்,

வாடிக்கையாளர் இந்திய ரிசர்வ் வங்கியில் மேல்முறையீடு செய்யலாம்

16.3 நோக்கம்

கடன் பெறுபவர்கள் கடன் வாங்கிய அனைத்துத் தொகைகளையும், கடன் பெற்ற நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

16.4 கொடுப்பனவுகள் மற்றும் இணக்கம்

கடன் வாங்கியவர்கள், முதிர்வின்போது அல்லது அதற்கு முன் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகள், தீர்வைகள் மற்றும் கட்டணங்கள் உட்பட, அவர்களின் தவணைகள் மற்றும் செலுத்த வேண்டிய அனைத்து கடமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் அனைத்து தற்போதைய மற்றும் எதிர்கால உரிமைகோரல்கள், வரிகளை அல்லது பொறுப்புகளை (தொழிலாளர் கூலி, சேவைகள், பொருட்கள் மற்றும் வழங்கல்கள் உட்பட) செலுத்த வேண்டும்.

16.5 மீறப்பட்ட கடமைகள்

நிதி ஆவணத்தின் கீழ் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் குறுக்கிடும் அல்லது அச்சுறுத்தும் அல்லது குறுக்கிடக்கூடிய எந்தவொரு நிபந்தனையையும் கடன் பெறுபவர்கள் உடனடியாக கடன் வழங்குபவருக்கு தெரிவிக்க வேண்டும்.

16.6 முன்னுரிமை இல்லாமல் சமமான தரவரிசை

கடன் பெறுபவர் செலுத்தும் கடமைகள் மற்றும் கடன் பெறுபவருக்கு எதிரான கடன் வழங்குபவரின் உரிமைகோரல்கள் நிதி ஆவணங்களின் கீழ் கடன் பெறுபவர்கள் தரவரிசைப்படுத்தப்படுவதையும், கடன் பெறுவோரின் மற்ற அனைத்து பிணையம் இல்லாத மற்றும் முன்னுரிமை உள்ள கடனாளர்களின் உரிமைகோரல்களுடன், பிணைய ஆவணங்கள் மற்றும்/ அல்லது சட்டத்தால் கட்டாயமாக விரும்பப்படும் கடமைகளுக்கு குறைந்தபட்ச முன்னுரிமை இல்லாமல் சமமான தரவரிசைப்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.

16.7 அதிகப்படியான உத்தரவாதங்கள்

கடன் பெறுபவர்கள் அவ்வப்போது, கடன் வழங்குபவரின் வேண்டுகோளின்படி, கடனளிப்பவர் ஒவ்வொரு நிதி ஆவணமும் அதன் முழு பலனை வழங்குவதற்கு அவசியமானதாக கருதும் அனைத்து அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும் அல்லது வாங்க வேண்டும், அல்லது எந்தவொரு நிதி ஆவணங்களிலும் அனைத்து உரிமைகள், அதிகாரங்கள் மற்றும் பரிகாரங்கள் ஆகியவற்றின் முழுப் பலனையும் கடன் வழங்குபவருக்கு வழங்கப்பட வேண்டும்.

16.8 தீர்வு

கடன் வழங்குபவரின் கருத்தில் பாதகமான விளைவைக் கொண்டிருக்கும் எந்தவொரு நபருடனும், கடன் பெறுபவர்கள் எந்தவொரு முன்மொழியப்பட்ட தீர்வு, தீர்மானம் அல்லது எந்தவொரு வழக்கு, மத்தியஸ்தம் அல்லது பிற தகராறையும் சமரசம் செய்ய ஒப்புக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ அல்லது ஒப்புதல் அளிக்கவோ கூடாது.

16.9 வெளிப்படுத்தல் சட்ட உட்பிரிவு

கடன் வாங்குபவர்களும் கீழ்க்கண்டவாறு ஒப்புக்கொள்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் உறுதிப்படுத்துகிறார்கள்:

16.9.1 கடன் பெறுபவர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் /அல்லது தொடர்ந்து வழங்குவது தொடர்பான முன்நிபந்தனையாக, கடன் வாங்கியவர்கள் பெறப்பட்ட கடனைப் பற்றிய தகவல் மற்றும் தரவுகளை, கடன் வழங்கியவரால் வெளிப்படுத்துவதற்கு, கடன் பெறுபவர்களின் ஒப்புதல் தேவை என்பதை கடன் பெறுபவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

16.9.2 அதன்படி, கடன் பெறுபவர்கள் பற்றிய மற்றும்/ அல்லது கடன் பெறுபவர்கள் பெறவிருக்கும் கடன்கள் தொடர்பான தரவுகள் தொடர்பான அனைத்து அல்லது அத்தகைய தகவல்கள் மற்றும் தரவுகள் அனைத்தையும் கடன் வழங்குபவர் வெளிப்படுத்துவதற்கு மற்றும் / அல்லது கடன் பெறுபவர்கள் கடனை செலுத்தாத நிகழ்வு\ ஏதேனும் இருந்தால், கடன் பெறுபவரை அத்தகைய கடமைகளில் இருந்து விலக்க, கடன் வழங்குபவர் பொருத்தமானதாகவும் அவசியமாகவும் கருதும், கடன் தகவல் நிறுவனங்கள், நீதித்துறை, வங்கிகள், நிதி நிறுவனங்கள், CERSAI, CKYC, NESL, NSDL, வருமான வரி போன்றவை, வேறு ஏதேனும் அதிகாரம் அல்லது எந்தவொரு சட்டப்பூர்வ அதிகாரமும் மற்றும் RBI/மாநில அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற ஏஜென்சிகளுக்கு தெரிவிக்க மற்றும் வழங்க .கடன் பெறுபவர்கள் ஒப்புக்கொண்டு ஒப்புதல் அளிக்கிறார்கள்.

16.9.3 கடன் பெறுபவர் கடன் வழங்குபவருக்கு வழங்கிய தகவல் மற்றும் தரவு உண்மையானவை மற்றும் சரியானவை என்று கடன் பெறுபவர் அறிவிக்கிறார்.

16.9.4 பின்வருவனவற்றை கடன் பெற்றவர்/கள் மேற்கொள்கிறார்:

- (a) வங்கியால் வெளியிடப்பட்ட தகவல் மற்றும் தரவை, கடன் தகவல் நிறுவனங்கள் மற்றும் அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த ஏஜென்சியும், அவர்களுக்கு ஏற்றதாகக் கருதப்படும் விதத்தில் பயன்படுத்தலாம், செயலாக்கலாம்; மற்றும்
- (b) கடன் தகவல் நிறுவனங்கள் மற்றும் அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பிற ஏஜென்சி ஆகியவை பரிசீலனைக்காக, செயலாக்கப்பட்ட தகவல்கள் மற்றும் வெளிப்படுத்தப்பட்ட தரவு அல்லது அவர்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் ஆகியவற்றை, வங்கி(கள்)/நிதி நிறுவனம்(கள்) மற்றும் பிற கடன் வழங்குபவர்கள் அல்லது பதிவு செய்த பயனர்களுக்கு வழங்கலாம்.

16.9.5 கல்வி வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற அதிகாரிகளிடம் உள்ள தகவல்களை அனுசுவது உட்பட, கடன் பெறுபவர்பவர்கள், கடன் பெறுபவர்/கள் பற்றிய பின்னணிச் சோதனைகளை நடத்துவதற்கும், உங்கள் வாடிக்கையாளர் தகவல்களைப் பெறுவதற்கும் கடன் வழங்குபவருக்கு அங்கீகாரம் அளித்து ஒப்புதல் அளிக்கிறார்கள்.

16.9.6 கடன் அல்லது வட்டியை உரிய தேதியில் திருப்பிச் செலுத்துவதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், கடன் வழங்குபவர் அல்லது ரிசர்வ் வங்கி அவர்களின் முழு விருப்புரிமையின்படி, கடன் பெற்றவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தை, எந்த ஒரு ஊடகங்கள் மூலமும், கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று வெளிப்படுத்த அல்லது வெளியிட கடன் வழங்குபவர் மற்றும்/அல்லது ரிசர்வ் வங்கிக்கு கட்டுப்பாடற்ற உரிமை இருக்கும் என்பதை, கடனளிப்பவர் வழங்கிய கடனுக்கான முன்நிபந்தனையாக, கடன் வாங்கியவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்,

16.9.7 இந்த ஒப்பந்தத்தின் விதிகளுக்கு உட்பட்டு, கட்சிகள் நிதி ஆவணங்கள் மற்றும் இங்கு வழங்கப்பட்ட எந்த ஆவணங்கள் அல்லது எழுதப்பட்ட தகவலையும் இரகசியமாக வைத்திருக்க வேண்டும் மற்றும் மற்ற தரப்பினரின் அனுமதியின்றி எந்தவொரு நபருக்கும் அதை வெளிப்படுத்தவோ அல்லது வெளிப்படுத்த காரணமகவோ இருக்கக்கூடாது. இருப்பினும், பின்வரும் காரணங்களுக்காக கடன் வழங்குபவர் அத்தகைய தகவலை வெளியிடலாம்:

- (a) நிதி ஆவணங்களில் கடன் வழங்குபவரின் முழு அல்லது பகுதியளவு ஆர்வத்தின் வருங்கால உரிமை மாற்றம் பெறுபவருக்கு (அல்லது அத்தகைய சாத்தியமான உரிமை மாற்றம் பெறும் ஆலோசகர், காப்பீட்டு தரகர்கள், முதலீட்டு வங்கியாளர்கள், தணிக்கையாளர்கள் அல்லது கணக்காளர்கள்); மற்றும் / அல்லது
- (b) அதன் ஆலோசகர், காப்பீட்டு தரகர்கள், துணை நிறுவனங்கள், விற்பனையாளர்கள், முதலீட்டு வங்கியாளர்கள், தணிக்கையாளர்கள் அல்லது கணக்காளர்கள், நிதியாளர்கள், சாத்தியமான நிதியாளர்கள், பங்குதாரர்கள், சாத்தியமான பங்குதாரர்கள் மற்றும் பிற தொழில்முறை ஆலோசகர் ஆகியோருக்கு

16.9.8 கடன் வழங்குபவரின் கடன் தகவலைப் பொருத்து புதுப்பிக்கவும், மாற்றவும், தொடர்புடையவற்றை சேர்க்கவும் அல்லது நீக்கவும் மற்றும் அவ்வப்போது தேவைப்படும் மற்றும் பொருந்தக்கூடியதாக இருக்கக் கூடிய கடன் பெறுபவரின் கடன் வரலாறு அல்லது கடன் தகவலை உருவாக்க, பதிவிறக்கம் செய்ய, அறிக்கையளிக்க, கடன் வழங்குபவருக்கு மற்றும்/அல்லது அவரது மூன்றாம் தரப்பினருக்கு உரிமை உண்டு என்பதை கடன் பெறுபவர் புரிந்துகொள்கிறார்.

இந்த ஒப்பந்தத்தின் படி, கடன் வழங்குபவர், அதன் மூன்றாம் தரப்பினர், சட்டப்பூர்வ ஆணையம், கடன் தகவல் அல்லது ஏதேனும் பொருள் தொடர்பான குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்), கூரியர், மின்னணு அஞ்சல்கள், மின்னஞ்சல்கள், பதிவு செய்யப்பட்ட அல்லது சான்றளிக்கப்பட்ட அஞ்சல்களை கடனளிப்பவருக்கு அனுப்பவும் பெறவும் உரிமை உண்டு என்பதை கடன் பெறுபவர் புரிந்துகொள்கிறார்.

16.10 பிற பொறுப்பேற்புகள்

16.10.1 கடன் வழங்கியவரிடமிருந்து பெறப்பட்ட நிதி உதவிக்கு பணம் செலுத்துவதற்கு இடையூறு ஏற்படும் வகையில், கடன் வாங்கியவர்கள் தங்கள் வருமான ஆதாரங்கள்/சம்பளத்திலிருந்து திருப்பிச் செலுத்துவதை உள்ளடக்கிய வேறு எந்த நிதி உதவியையும், கடன் வழங்குபவரின் முன் அனுமதியின்றி பெறக்கூடாது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடனை அனுமதிக்கும் முன், கடன் பெறுபவர்கள் அத்தகைய கடன் தொகையை ஏற்கனவே பெற்றிருந்தால் அல்லது பின்னர் அது கடன் வழங்குபவரின் கவனத்திற்கு வந்தால், மாணவர் உடனடியாக அதைப் பற்றி கடன் வழங்குபவருக்கு தெரிவிக்க வேண்டும் என்று கடன் பெறுபவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அத்தகைய நிகழ்வில், இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடனை வழங்க அல்லது விநியோகம் செய்வதற்கான அதன் முடிவை மதிப்பாய்வு செய்யும் உரிமை கடன் வழங்குபவருக்கு உள்ளது.

16.10.2 கடன் பெறுபவரின் தவறு, அலட்சியம், தவறான நடத்தை அல்லது வேறு காரணங்களால் அல்லது கடவுளின் செயலால் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளால் அல்லது படிப்பைத் தொடர திறனில்லாமல் போவதினால், மாணவர் படிப்பை விட்டு வெளியேற வேண்டியிருந்தால், கடன் வழங்குபவரின் கோரிக்கையின் பேரில், முழு நிலுவைத் தொகையும் கடன் பெற்றவர்/கள் உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கடன் பெற்றவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

16.10.3 இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடன் நடப்பில் இருக்கும் போது, கடன் வழங்குபவரின் முன் அனுமதியின்றி, மாணவர் எந்தவொரு பணப் பொறுப்பு அல்லது நிதி கடமைகளிலும் நுழையக்கூடாது. கல்வி நிறுவனத்துடன் நேரடியாக தொடர்புகொண்டு, மாணவர்களின் குணாதிசயங்கள் மற்றும் நடத்தைகள் உட்பட மாணவர்களின் படிப்பில் முன்னேற்றம் குறித்த விவரங்களைப் பெறுவதற்கும் கடன் வழங்குபவருக்கு உரிமை உள்ளது.

16.10.4 மாணவர் விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளபடி, கடன் வழங்குபவரின் முன் அனுமதியின்றி, மாணவரின் படிப்பு, படிக்கும் இடம் அல்லது நிறுவனம் ஆகியவற்றை மாற்றக் கூடாது. அத்தகைய நிகழ்வில், அனுமதியைத் திரும்பப் பெறுவதற்கும், பணத்தைக் கோருவதற்கும் கடன் வழங்குபவருக்கு உரிமை உள்ளது.

16.10.5 மாணவர்களின் படிப்பை முடித்த பிறகு, ஆதாயமான வேலைவாய்ப்பைப் பெறுவது மாணவர்களின் பொறுப்பாக இருக்கும், மேலும் அத்தகைய வேலைவாய்ப்பைப் பெற்றவுடன், அத்தகைய வேலை மற்றும் அதன் வருமானம் குறித்த முழு விவரங்களையும் கடன் வழங்குபவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

16.10.6 வருங்கால முதலாளியிடமிருந்து கடன் வழங்குபவருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையின் அளவிற்கு, முற்றிலும் முழுமையாகவும் எதிர்காலச் சம்பளத்தை மாற்றுவதற்கும், ஒதுக்குவதற்கும் மாணவர் பொறுப்பேற்கிறார், இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடன் வழங்குபவருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை சரிசெய்வதற்காக, மாணவரிடமிருந்து கோரும் உரிமையை கடன் வழங்குபவர் தக்க வைத்துக் கொள்கிறார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, கடன் வழங்குபவருக்குச் சாதகமாக, அந்தச் சம்பளத்தை மாணவர் முற்றிலும், முழுமையாகவும் மாற்றி, ஒதுக்கியிருக்கிறார் என்பதை அந்த மாணவர் மேற்படி முதலாளியிடம் தெரிவிக்க வேண்டும். எந்தவொரு எதிர்கால சம்பளமும் மாணவருக்கு நேரடியாக வழங்கப்படும் பட்சத்தில், மாணவர் கடன் வழங்குபவரின் நம்பிக்கையின் பேரில் அதை வைத்திருப்பார். மேற்கூறப்பட்ட முதலாளியுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும், பணத்தைக் கோருவதற்கும் கடன் வழங்குபவருக்கு உரிமை உள்ளது.

16.10.7 கடனாளியின் எதிர்கால சம்பளம் அல்லது வருமானம் அல்லது பண வழங்குகளை செய்வதற்கு பொறுப்பான, தற்போதைய அல்லது எதிர்கால முதலாளிகள் அல்லது பணம் வழங்க அதிகாரம் கொண்டவரை அணுகி அல்லது தொடர்பு கொண்டு, அதற்கான வழிமுறைகளை அளிக்கவும், அத்தகைய அனைத்து செயல்கள், செயல்பாடுகள் மற்றும் விஷயங்களைச் செய்வதற்கும், அவ்வப்போது தேவைப்படும் அனைத்து ஆவணங்கள், பணப்பரிமாற்றங்கள், பணிகளைச் செய்வதற்கும், கடன் வழங்குபவரை அவர்களின் வழக்கறிஞராக நியமிக்க, கடன் பெறுபவர்கள் இதன் மூலம் மாற்றமுடியாதபடி அங்கீகரிக்கின்றனர்.

16.10.8 மாணவர் இந்தியாவில் உயர் படிப்பை மேற்கொண்டு, மேற்படிப்புக்காகவோ அல்லது வேலைக்காகவோ வெளிநாட்டிற்குச் செல்ல விரும்பினால், மாணவர் உடனடியாக கடன் வழங்குபவரிடம் தெரிவிக்க வேண்டும். அதன்பின், மாணவர் நாட்டை விட்டு வெளியேறும் முன் நிலுவைத் தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்த வேண்டுமா அல்லது திருத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் கடனைத் தொடர அனுமதிக்க வேண்டுமா என்பதை கடனளிப்பவர் தீர்மானிக்கலாம்.

16.10.9 இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நேரத்தில் மாணவர் சிறியவராக இருந்தால், வயதிற்கு வந்தவுடன், மாணவர் இந்த ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதை மாணவர் ஒப்புக்கொள்கிறார். வயதிற்கு வந்தவுடன் மாணவர் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதை உறுதி செய்வதற்காக, இணை கடன் பெறுபவர்கள் அத்தகைய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

16.10.10 வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்பாக செய்யப்படும் பணப்பரிமாற்றங்கள் அந்நியச் செலாவணி விதிமுறைகள் அல்லது வேறு ஏதேனும் பொருத்தக்கூடிய விதிகளுக்கு உட்பட்டு செய்யப்படும் மற்றும் கடன் பெறுபவர்கள் ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தேவைகளுக்கும் இணங்க வேண்டும் மற்றும் கடன் வழங்குபவருக்கு அத்தகைய இணக்கம் தொடர்பாக ஆதார ஆவணங்களை வழங்க வேண்டும்.

16.10.11 கடனுக்கான உத்தரவாததாரர் அல்லது இணை கடன் பெறுபவர்கள் இறந்துவிட்டால் (கடன் கடமைகள் மூன்றாம் தரப்பினரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தால்), கடன் பெற்றவர்கள், கடன் வழங்குபவரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருத்தமான மாற்று உத்தரவாததாரர்/இணை கடன் பெறுபவரை ஏற்பாடு செய்ய கடமைப்பட்டுள்ளனர் மற்றும் மற்றும் அத்தகைய உத்தரவாததாரர்/இணை கடன் வாங்குபவர் ஒரு புதிய உத்தரவாத ஒப்பந்தம்/இணை கடன் வாங்குபவரை மற்றும் கடன் வழங்குபவருக்குத் திருப்திகரமான முறையில், கடன் வழங்குபவருக்கு தேவைப்படும் பிற ஆவணங்களைச் செயல்படுத்த வேண்டும். இந்த உட்பிரிவின் கீழ் கடன் வழங்குபவரின் உரிமைகள், 17.1 வது பிரிவின் கீழ் இணை-கடன் வாங்கியவரின் மரணம், கடன் செலுத்த தவறிய நிகழ்வாகக் கருதுவதற்கான கடன் வழங்குபவரின் உரிமைக்கு உட்பட்டது.

16.11 ஈடு செய்வது மற்றும் பற்றுரிமை

16.11.1 கடன் பெற்றவரின் எந்த வகையான மற்றும் எந்த விதமான (நிலையான வைப்புத்தொகை உட்பட) எந்தவொரு கணக்குகளிலும் வைத்திருக்கும்/இருப்பில் உள்ள தொகைகள் மற்றும்

கடன் வழங்குபவர்/அவர்களின் அறங்காவலர்கள் அல்லது முகவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும், எந்த ஒரு பணம், பத்திரங்கள், பாதுகாப்பு பத்திரங்கள் மற்றும் அனைத்து முதலீடுகள், ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் (பிணையத்தின் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, இதனைத் தொடர்ந்து கடன் வாங்குபவர்கள் எந்தத் திறனிலும் மேற்கொண்ட/மேற்கொள்ள போகும் ஒப்பந்தம் மூலமோ) கடன்

வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட மற்றும்/அல்லது பயன்படுத்திய கடன் வழங்குபவரின் சேவைகள் மற்றும்/அல்லது கடன் வாங்குபவர்களுக்கு கடன் வழங்குபவரால் வழங்கப்படும் மற்ற வசதிகளின் விளைவாக எழுகிற எதுவாக இருந்தாலும், அனைத்து நிலுவைத் தொகைகளின் அளவிற்கு, அவற்றிலிருந்து ஈடு செய்ய/சமன் செய்ய உரிமை உள்ளது மேற்கூறிய சொத்துக்களில் கடன் வழங்குபவருக்குக் கிடைக்கும் உரிமையையும் கடன் பெற்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.

16.11.2 கடன் வாங்குபவர்கள் கடனுக்கான தவணைகளை செலுத்தத் தவறினால், இந்த ஒப்பந்தத்தில் உள்ள எதற்கும் கூடுதலாக, நிலுவைத் தொகையை சரிசெய்வதற்காக, கடன் வாங்குபவர்களின் ஏதேனும் வைப்புத்தொகை மற்றும்/அல்லது கடன் வழங்குபவருக்கு ஒதுக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளின் உயிர்வாழும் நன்மைத் தொகைகள் மீது, கடன் வழங்குபவர் (கடன் பெற்றவர்களின் ஒப்புதல் இல்லாமல் கூட) தனது சொந்த விருப்பத்தின் பேரில் பொது பற்றுரிமையைப் செயல்படுத்துவார்

17. கடன் திருப்பி செலுத்தாத நிகழ்வுகள்

இந்த இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்வுகளும் அல்லது சூழ்நிலைகளும் தனித்தனியாக அல்லது கூட்டாக, கடன் திருப்பி செலுத்தாத நிகழ்வாகும்.

17.1 கடன் பெறுபவர்/கள் மரணம் அடைந்தால்

17.2 இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்தைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கடனைப் அல்லது கடனின் எந்தப் பகுதியையும் பயன்படுத்துதல் அல்லது கடனின் இறுதிப் பயன்பாட்டிற்கான ஆதாரத்தை கடன் வழங்குபவருக்கு வழங்கத் தவறியது.

17.3 கடன் திருப்பி செலுத்தாதது

கடன் பெறுபவர்/கள் தொடர்புடைய நிலுவைத் தேதியில் அல்லது அந்த நிதியளிப்பு ஆவணத்தின்படி செலுத்த வேண்டிய மற்ற தொகைகளை, நிதி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் செலுத்தவில்லை.

17.4 மற்ற கடமைகள்

கடன் பெறுபவர் நிதி ஆவணங்களின் எந்த விதிகள், பிரதிநிதித்துவம், உத்தரவாதம், உடன்படிக்கைகள் மற்றும் கடமைகளுக்கு இணங்கவில்லை.

17.5 பொய்யறிக்கை

கடன் வாங்குபவர்/கள் அல்லது கடன் வாங்குபவர்கள் சார்பாக, நிதி ஆவணங்கள் அல்லது ஏதேனும் நிதி ஆவணத்தின் கீழ் அல்லது தொடர்புடைய பிற ஆவணங்களில் செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டதாகக் கருதப்படும் எந்தவொரு பிரதிநிதித்துவமும் அல்லது அறிக்கையும் தவறானது அல்லது தவறாக வழிநடத்தியது என்பதை நிரூபிக்கப்படும் போது, அப்படி செய்யப்பட்ட அல்லது செய்யப்படும் போது அல்லது மீண்டும் செய்யப்படும் அனைத்து வகையிலும்

17.6 பிறர் கடனை செலுத்த தவறுதல்

17.6.1 எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் கடன்பெறுவார்/கள் பெற்ற எந்தவொரு கடன் சுமையும், அதன் தவணையின் போது அல்லது பொருந்தக்கூடிய உண்மையான சலுகைக் காலத்திற்குள் செலுத்த தவறுவது

17.6.2 எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் கடன்பெறுவார்/கள் பெற்ற எந்தவொரு கடன் சுமையும், செலுத்தப்பட வேண்டியதாக அறிவிக்கப்படுகிறது அல்லது நிலுவையில் உள்ள தொகையாக அறிவிக்கப்படுகிறது மற்றும் கடன் செலுத்தாத நிகழ்வின் விளைவாக அதன் குறிப்பிட்ட முதிர்வுக்கு முன் அது செலுத்தப்பட வேண்டும் (எவ்வாறு விளக்கப்பட்டாலும்).

17.6.3 கடனை திருப்பி செலுத்தாத நிகழ்வின் போது (எவ்வாறு விளக்கப்பட்டாலும்),⁸ எந்தவொரு கடன் சுமையையும் கடன் பெறுபவரின் மீது சுமத்தவும், கடனின் குறிப்பிட்ட முதிர்வுக்கு முன்னர் திருப்பி செலுத்த வேண்டி அறிவிக்கவும், கடன் பெறுபவரின் எந்தவொரு கடன் வழங்குபவரும்

உரிமை பெறுகிறார்.

17.7 திவால் நிலை

- 17.7.1 கடன் பெறுபவர்கள் தங்களுடைய கடனை செலுத்த இயலாமை அல்ல செலுத்த இயலாது என கருதுவது அல்லது ஒப்புக்கொள்வது, அவர்களின் கடன்களுக்கு பணம் செலுத்துவதை நிறுத்துதல் அல்லது, உண்மையான அல்லது எதிர்பார்க்கப்பட்ட நிதி சிக்கல்கள் காரணமாக, கடன் பெறுபவரின் கடனை மறுதிட்டமிட செய்யும் நோக்கத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குதல்.
- 17.7.2 கடன் பெறுபவரின் சொத்துக்களின் மதிப்பு கடன் பெறுபவரின் பொறுப்புகளை விட குறைவாக உள்ளது (தற்சமய மற்றும் வருங்கால பொறுப்புகளை கணக்கில் எடுத்துக்கொள்வது).
- 17.7.3 கடன் வாங்குபவரின் எந்தவொரு கடன் சுமைக்காகவும், கடனை காலம் தாழ்த்தித் தீர்ப்பதற்கான சட்ட இசைவு அறிவிக்கப்பட்டுள்ளது.
- 17.7.4 அவ்வப்போது திருத்தப்பட்ட திவால் மற்றும் திவால் சட்டம், 2016-ன் கீழ் கடன் வாங்குபவர்/கள் ஏதாவது அறிவிப்பை பெற்றிருக்கிறார் அல்லது பெற்ற ஏதாவது அறிவிப்பிற்கு எதிராக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது

17.8 திவால் நடவடிக்கைகள்

பின்வருவன தொடர்பாக எந்தவொரு கார்ப்பரேட் நடவடிக்கை, சட்ட நடவடிக்கைகள் அல்லது வேறு ஏதேனும் நடைமுறை அல்லது நடவடிக்கை எடுக்கப்படுகிறது:

- 17.8.1 பணம் செலுத்தாமல் இருப்பது, கடன் பெறுபவரின் எந்தவொரு கடனையும் காலம் தாழ்த்தித் தீர்ப்பதற்கான சட்ட இசைவைப் பெறுவது, நிறுவனத்தை மூடுதல், கலைத்தல், நிர்வாகித்தல் அல்லது மறுசீரமைப்புசெய்தல் (தன்னார்வ ஏற்பாட்டின் மூலம், ஏற்பாட்டின் திட்டபடி எதுவாக இருந்தாலும்);
- 17.8.2 கடன் பெறுபவரின் எந்தவொரு கிடன் வழங்குபவருடனும் அல்லது அதன் எந்தவொரு வகையிலும், ஒரு சேர்க்கை, சமரசம், ஒதுக்கீடு அல்லது ஏற்பாடு செய்தல்;
- 17.8.3 கடன் பெறுபவர்/கள் அல்லது கடன் பெறுபவரின் சொத்துக்கள் தொடர்பாக ஒரு காலப்பதிக்காரி, பெறுநர், நிர்வாகி, நிர்வாகப் பெறுநர், கட்டாய மேலாளர், தற்காலிக மேற்பார்வையாளர் அல்லது பிற ஒத்த அதிகாரியின் நியமனம்; அல்லது
- 17.8.4 கடன் பெறுபவரின் எந்தவொரு சொத்தின் மீதும் எந்தவொரு பிணையத்தையும் அமலாக்குதல் அல்லது எந்தவொரு அதிகார வரம்பிலும் எந்தவொரு ஒத்த நடைமுறை அல்லது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

17.9 நிதி ஆவணங்களை முடித்தல் அல்லது நிறுத்துதல்

எந்தவொரு நிதி ஆவணங்களும்:

- 17.9.1 இருப்பதை நிறுத்துதல், செல்லுபடியாகும், பயனுள்ள அல்லது செயல்படுத்தக்கூடியது (அல்லது இல்லை அல்லது செல்லாதது, பயனற்றது அல்லது செயல்படுத்த முடியாதது என்று கடன் பெறுபவர்/களால் கோரப்படுகிறது)
- 17.9.2 அந்த நிதி ஆவணத்தின் விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் நிறுத்தப்படுகிறது.

17.10 வழக்கு

கடன் பெறுபவர்/கள் அல்லது கடன் பெறுபவரின் ஏதேனும் சொத்துக்களுக்கு எதிராகத் தொடங்கப்படுகின்ற அல்லது அச்சுறுத்தப்படுகின்ற ஒரு எதிர்மறையான விளைவைக் கொண்டுள்ள அல்லது நியாயமாக எதிர்பார்க்கப்படுகிற, நடுவர் மன்ற, நிர்வாக, அரசு, ஒழுங்குமுறை அல்லது பிற விசாரணைகள், நடவடிக்கைகள் அல்லது வழக்குகள் போன்ற எந்தவொரு நடவடிக்கையும்.

17.11 அங்கீகாரம் வழங்கல்

17.11.1 கடன் பெறுபவர்/கள் அவர்களும் ஒரு கட்சியாக இருக்கும் நிதி ஆவணங்களை செயல்படுத்துதல், வழங்குதல், நடைமுறைப்படுத்தல் மற்றும் அமலாக்குதல் உட்பட எந்தவொரு அங்கீகாரத்தையும் பெறவோ, புதுப்பிக்கவோ, பராமரிக்கவோ அல்லது இணங்கவோ தவறிவிட்டார்கள்.

17.11.2 அத்தகைய அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டது, நிறுத்தப்பட்டது, இடைநிறுத்தப்பட்டது, மாற்றியமைக்கப்பட்டது அல்லது நிறுத்திவைக்கப்படுகிறது அல்லது செல்லுபடியாகாதது என தீர்மானிக்கப்படுகிறது அல்லது முழு சக்தியிலும் முயற்ச்சியிலும் நிறுத்தப்படும்.

17.12 பொருள் பாதகமான விளைவு

கடன் வழங்குபவரின் நியாயமான கருத்துப்படி, ஒரு பொருள் எதிர்மறையான விளைவு ஏற்படுகிறது அல்லது ஏற்பட வாய்ப்புள்ளது.

17.13 மேற்படி கடனுக்காக கடன் வழங்குபவருக்கு வழங்கப்படும் பிணையம், கடன் வழங்குபவரின் கருத்துப்படி, மதிப்பு குறைந்தால், கடன் வழங்குபவருக்குத் திருப்தியளிக்கும் வகையில் பிணையம் வழங்கப்பட வேண்டும். அத்தகைய பிணையம் வழங்குமாறு கோரப்பட்ட போதிலும், அத்தகைய பிணையம் கடன் பெறுபவரால் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்குள், வழங்கப்படவில்லை;

17.14 கடனுக்காக கடன் வழங்குபவருக்கு வழங்கப்படும் பிணையம் மற்றும்/அல்லது கூடுதல் பிணையம் விற்கப்பட்டால், நீக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டால் அல்லது உரிமை மாற்றம் செய்யப்பட்டால்;

17.15 ஏதேனும் அதிகாரம், பிணையம் மற்றும்/அல்லது கூடுதல் பிணையமாக உள்ள /உருவாக்கப்பட்ட சொத்துக்களை இணைப்பதற்கான உத்தரவை இயற்றினால் அல்லது அதன் ஏதேனும் ஒரு பகுதி மற்றும்/அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அல்லது கடன் பெற்றவர்களிடமிருந்து ஏதேனும் நிலுவைத் தொகையை வசூலிக்கத் தொடங்கினால்;

17.16 கடன் பெற்றவர்களில் எவரேனும் ஒருவர், கடனளிப்பவருக்குத் தேவையான பிணையம் மற்றும்/அல்லது கூடுதல் பிணையத்தை உருவாக்கத் தவறிவிடுகிறார்கள்;

17.17 கடன் பெற்றவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படிப்பை முடிக்கத் தவறிவிட்டார்;

17.18 கடன் வழங்குபவரின் சொந்த கருத்துப்படி, பாடத்திட்டத்தில் கடன் பெறுபவரின் முன்னேற்றம் திருப்தியற்றதாக இல்லை;

17.19 கடன் பெற்றவர் படிப்பை முடிக்காமல் கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார் அல்லது கடன் வாங்குபவரின் சேர்க்கை அல்லது விசா ரத்து செய்யப்படுகிறது; மற்றும்

17.20 கடன் காலத்தில் எந்த நேரத்திலும், கல்வி நிறுவனம் அல்லது மாணவர் தொடரும் படிப்பு, கடன் வழங்கும் நிறுவனத்தின் கொள்கைகளின்படி, குறைந்தபட்ச தகுதித் தேவைகளுக்கு இணங்கத் தவறியது.

18. கடனைத் திருப்பி செலுத்தாததற்கான விளைவுகள்

18.1 கடனைத் திருப்பி செலுத்தாத நிகழ்வுகள் நிகழும்போது மற்றும் கடன் திருப்பி செலுத்தாத நிகழ்வுக்கு பிறகு எந்த நேரத்திலும், பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகளை எடுக்க கடன் வழங்குபவருக்கு உரிமை உண்டு:

18.1.1 கடனை அல்லது அதன் எந்தப் பகுதியையும் ரத்து செய்தல்;

18.1.2 திருப்பிச் செலுத்துவதை விரைவுபடுத்தி, நிலுவைத் தொகையின் அனைத்து அல்லது பகுதியும் உடனடியாக செலுத்த வேண்டும் மற்றும் செலுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்க, அதன்பின் அவை உடனடியாக செலுத்த வேண்டியவை மற்றும் செலுத்தப்பட வேண்டியவையாக மாறும்;

18.1.3 ஏதேனும் அல்லது கிடைக்கக்கூடிய கடன் வழங்குபவரின் செயல்முறைக்காக வழக்குத்

தொடுத்தல் மற்றும் பிணைய ஆவணங்களின்படி உருவாக்கப்பட்ட பிணையத்தில், பிணையமாக வழங்கப்பட்ட சொத்துக்களில் ஏதேனும் ஒன்றை கையகப்படுத்துதல் அல்லது மாற்றுதல் அல்லது கையாளுதல் அல்லது அகற்றுதல் வேறு எந்த விதத்திலும், மற்றும் அதன் உரிமைகள் அனைத்தையும் அது பொருத்தமாக கருதும் விதத்தில் குத்தகை அல்லது தற்காலிக உரிமம் அல்லது விற்பனை ஆகியவற்றின் மூலம் பயன்படுத்துதல்;

18.1.4 பிணையத்தை மற்றும்/அல்லது கூடுதல் பிணையத்தை அமல்படுத்தக்கூடியதாக அறிவிக்க, மேலும் கடன் வழங்குபவருக்கு மற்றவற்றுக்கு இடையே பின்வரும் உரிமைகள் உள்ளன, அதாவது:

- (a) பிணைய மற்றும்/அல்லது கூடுதல் பிணையத்திற்கு தொடர்புடைய சொத்துக்களில் நுழைந்து அவற்றை உடைமையாக்குதல்; மற்றும்/அல்லது
- (b) குத்தகை, தற்காலிக உரிமம், விற்பனை அல்லது வேறு ஏதேனும் இருந்தால், உருவாக்கப்பட்ட பிணையத்திற்குள் உள்ள சொத்துக்களை மாற்றுவதற்கு; மற்றும்/அல்லது
- (c) நிலையான வைப்புத்தொகைகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள், தபால் நிலைய சேமிப்புகள், தேசிய சேமிப்புச் சான்றிதழ், கிசான் விகாஸ் பத்திரம் அல்லது வேறு எந்த வடிவிலுமுள்ள நிலையான வைப்புத்தொகை திட்டங்களை முடிக்க .

18.1.5 நிதி ஆவணங்கள் மற்றும் சட்டத்தின் கீழ் கடன் வழங்குபவருக்கு கிடைக்கக்கூடிய பிற உரிமைகளைப் பயன்படுத்துதல்;

18.1.6 கடன் வழங்குபவர் அல்லது இந்திய ரிசர்வ் வங்கி அல்லது கடன் தகவல் நிறுவனம் ஆகியவை, அவர்களின் முழு விருப்பத்தின் பேரில், கடன் வாங்குபவர் மற்றும்/அல்லது கடன் வாங்குபவர்களின் இயக்குநர்களில் யாரையேனும், கடன் செலுத்த தவறியவர் என, தகுந்த ஊடகங்கள் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி, அரசு நிறுவனம் அல்லது எந்த நிதிமன்றம், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம், பல்கலைக்கழகம், நீதித்துறை அமைப்பு, நீதிமுறை சார்புடைய அமைப்பு அல்லது அத்தகைய நபரிடம், தெரிவிக்கவும் அல்லது வெளியிடவும்.

18.2 கடன் பெறுபவர்/கள் கடனைத் திருப்பிச் செலுத்தாத காலத்திற்கு, தற்போதைய வட்டி விகிதத்திற்கு கூடுதலாக, கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கான அபராதக் கட்டண விகிதத்தில் அபராதக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.

18.3 மேலே குறிப்பிட்டுள்ள உரிமை(கள்) அல்லது வேறு எந்த உரிமை(களு)க்கும் கூடுதலாக, பொருத்தக்கூடிய சட்டத்தின் மூலமாகவோ, ஒப்பந்தத்தின் மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ கடன் வழங்குபவர் எந்த நேரத்திலும் உரிமை பெறலாம் என்று கடன் பெறுபவர், கடன் வழங்குபவர் அல்லது கடன் வழங்கும் நிறுவனத்தை அங்கீகரிக்கிறார்:

18.3.1 பிணையமாக்கும் நோக்கத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக, எந்த நேரத்திலும் கடன் பெறுபவர்களின் அனைத்து அல்லது ஏதேனும் கணக்குகள் மற்றும் கடன்களை, எந்தவொரு கடன் வழங்குபவரின் கிளையுடன் அல்லது வேறு எந்த நிறுவனத்துடனும் ஒங்கிணைக்க அல்லது ஒன்றுசேர்க்க

18.3.2 கடனளிப்பவர் வைத்திருக்கும் கடனாளிகளின் பத்திரங்கள் அல்லது சொத்துக்களை, பொது அல்லது தனியார் விற்பனை அல்லது ஒதுக்குதல் அல்லது வேறு எந்த வகையிலும், எந்தவொரு நீதித்துறை நடவடிக்கையையும் நிறுவாமல் விற்க அல்லது விற்பனை செய்ய மற்றும் அதிலிருந்து பெறப்பட்ட வருவாயில் இருந்து, அத்தகைய விற்பனை/பரிமாற்றம்/ஒதுக்கீடு தொடர்பான செலவுகள் மற்றும் செலவினங்கள் உட்பட, கடன் பெறுபவர்களிடமிருந்து கடன் வழங்குபவருக்கு நிலுவையில் உள்ள மொத்தத் தொகைக்காக தக்கவைத்துக்கொள்ள/ தானே உபயோகித்துக்கொள்ள.

18.4 இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடன் வழங்குபவருக்குக் கிடைக்கும் உரிமைகள் இருந்தபோதிலும், கடன் திருப்பி செலுத்தாத நிகழ்வுகளின் போது, நிலுவைத் தொகையை முன்கூட்டியே செலுத்துவதற்கு கடன் பெறுபவர்/களை கோர கடன் வழங்குபவருக்கு உரிமை உண்டு, அதன்பின் அவை உடனடியாக செலுத்தப்பட வேண்டியவையாக நிலுவையாக மாறும்.

18.5 கடன் வழங்கியவருக்கு அறிவித்தல்

ஏதேனும் சாத்தியமான கடன் திருப்பி செலுத்தாத நிகழ்வு அல்லது கடன் திருப்பி செலுத்தாத நிகழ்வு ஏற்பட்டால், கடன் பெறுபவர்/கள், அத்தகைய சாத்தியமான நிகழ்வு அல்லது கடன் திருப்பி செலுத்தாத நிகழ்வின் தன்மையைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமாக உடனடியாக கடன் வழங்குபவருக்கு அறிவிக்க வேண்டும்.

19. எதிர்மறை உடன்படிக்கைகள்

கடன் வழங்குபவர் ஒப்புக்கொண்டால் தவிர, பின்வருவனவற்றை செய்யக்கூடாது:

- 19.1 கடன் பெறுபவர்கள் பிணையமாக வழங்கிய சொத்தின் உடைமை அல்லது அதன் எந்தப் பகுதியையும், விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ, ஒப்படைக்கவோ, விட்டுவிடவோ அல்லது வேறுவிதமாகப் பங்கிடவோ கூடாது.
- 19.2 கடன் காலத்தின் போது, பிணையமாக வழங்கிய சொத்து அல்லது அதன் எந்தப் பகுதியையும், பயன்படுத்த, ஆக்கிரமிக்க அல்லது விற்பதற்காக, எந்தவொரு நபர், நிறுவனம் அல்லது உள்ளூர்/அரசு அமைப்பின் எந்தவொரு ஒப்பந்தம் மற்றும் ஏற்பாட்டிலும் கடன் பெற்றவர்கள் ஈடுபடக்கூடாது.
- 19.3 கடன் வழங்குபவரின் எழுத்துப்பூர்வ முன் அனுமதியின்றி, கடன் வாங்குபவர்கள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள உரிமைகள் அல்லது பொறுப்புகள் எதையும் எந்தவொரு நபருக்கும் மாற்றவோ அல்லது ஒதுக்கவோ கூடாது.

20. ஒதுக்கீடுகள் மற்றும் மாற்றுதல்கள்

கடன் வாங்குபவரின் அனுமதியின்றி அல்லது கூடுதல் கடமைகளை சுமத்தாமல், இந்த நிதி ஆவணங்களின் கீழ், வங்கி, நிதி நிறுவனம், சிறப்பு நோக்கத்திற்கான வாகனம் அல்லது அறக்கட்டளை (பிணைய உருவாக்க நோக்கத்திற்காக உட்பட) உட்பட, ஆனால் அவை மட்டும் அல்லாமல் வேறு எந்த நபருக்கும், எந்த நேரத்திலும் கடன் வழங்குபவர், கடனையோ அல்லது அதன் எந்தப் பகுதியையோ மற்றும் / அல்லது உரிமைகள் மற்றும் / அல்லது கடப்பாடுகளை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ, ஒதுக்கலாம், மாற்றலாம் அல்லது புதுப்பிக்கலாம்.

பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு நிலுவைத் தொகையை மீட்டெடுப்பதற்கான கடன் வழங்குபவரின் உரிமையை கடன் பெறுபவர்பவர் இதன் மூலம் ஒப்புக்கொள்கிறார். கடன் பெறுபவர் கடன் வழங்குபவரின் சட்டப்படியான உரிமைகள், அதிகாரங்கள் மற்றும் தீர்வுகளை ஒப்புக்கொள்கிறார் மற்றும் அவை கடன் வழங்குபவர் அல்லது மீட்பு முகவர்களால் பயன்படுத்தப்படலாம் என்று ஒப்புக்கொள்கிறார். இந்த ஒப்பந்தத்தின் கீழ் செலுத்த வேண்டிய, கடன் தொகை மற்றும் அல்லது வேறு ஏதேனும் நிலுவைத் தொகைகளை செலுத்துவதில் மற்றும்/அல்லது ஏதேனும் பிணையத்தைச் செயல்படுத்த தாமதம் ஏற்பட்டால், கடனளிப்பவர் நிலுவைத் தொகையை மீட்டெடுப்பதற்கு மீட்பு முகவர்களை பிரதிநிதித்துவப்படுத்தலாம் அல்லது அங்கீகரிக்கலாம் மற்றும் கடன் வழங்குபவர் பொருத்தமானதாக நினைக்கும் அனைத்து செயல்கள், /0258நடவடிக்கைகள், விஷயங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களைச் செய்வதற்கும் செயல்படுத்துவதற்கும் உரிமை மற்றும் அதிகாரத்தை மீட்பு முகவர்களுக்கு வழங்கலாம்.

21. SARFAESI சட்டம், 2002 இன் பயன்பாடு,

கடன் வழங்குபவரின் உரிமையைப் பாதிக்காமல், நிலுவைத் தொகைகளை மீட்பதற்காகப் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் கடன் பெறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பொருந்தக்கூடிய சட்டத்திற்கு உட்பட்டு, நிலுவைத் தொகையை வசூலிக்க, கடன் மற்றும்/அல்லது பிணையங்களை ஒதுக்க, நிதிச் சொத்துக்களைப் பிணையமாக்குதல் மற்றும் புனரமைத்தல் மற்றும் பிணைய உரிமை அமலாக்க சட்டம், 2002 இன் படி, கடன் வழங்குபவருக்கு உரிமை உண்டு என்று கடன் வாங்குபவர்கள் ஒப்புதல் அளிக்கின்றனர், மற்றும் கடன் வழங்குபவருக்கு அது தொடர்பாக ஏற்படும் அனைத்து செலவுகள், கட்டணங்கள் மற்றும் செலவுகள் ஆகியவற்றைச் செலுத்த கடன் பெறுபவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

22. கடன் பெறுபவர்கள் ஒதுக்கக் கூடாது

இந்த ஒப்பந்தம் அல்லது வேறு எந்த நிதி ஆவணத்தின் கீழும், கடன் பெறுபவரின் உரிமைகள், உடைமை, ஆர்வங்கள் மற்றும் கடமைகளின் அனைத்து அல்லது எந்தப்

பகுதியையும் கடன் பெறுபவர்கள் ஒதுக்கவோ, மாற்றவோ, புதுப்பிக்கவோ அல்லது வேறுவிதமாக விற்கவோ கூடாது.

23. சர்ச்சைத் தீர்வு மற்றும் அமலாக்கம்

வசதி ஒப்பந்தம், ஏதேனும் நிதி ஆவணங்களில், மீறல், முடித்தல் அல்லது செல்லாதது ("தகராறு") உட்பட தரப்பினரிடையே ஏதேனும் சர்ச்சை, கருத்து முரண்பாடு அல்லது உரிமைகோரல் தொடர்பாக எழுந்தால், சர்ச்சை, நடுவர் மற்றும் சமரசச் சட்டம், 1996 ("மத்தியஸ்த சட்டம்") படி, இறுதியாக .மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்படும். நடுவர் கட்சிகளால் பரஸ்பரம் நியமிக்கப்படும் .ஒரு தனி நடுவராக இருக்க வேண்டும், நடுவர் மன்றத்தின் இருக்கை அல்லது சட்டப்பூர்வ இடம் மும்பையாக இருக்க வேண்டும் மேலும் எந்தவொரு தீர்ப்பும் நடுவர் மன்றத்தின் இருக்கையில் வழங்கப்படும் தீர்ப்பாகக் கருதப்படும். நடுவர் மன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் மொழி ஆங்கிலமாக இருக்க வேண்டும்.

மாற்றாக, இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், மற்றும்/அல்லது நிபந்தனைகள், உடன்படிக்கைகள் மற்றும் பொறுப்புகள், கடன் பெறுபவர்களால் மீறப்படும் ஏதேனும் நிகழ்வுகளுக்கு, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கடன் வழங்குபவரின் உரிமைகள் மற்றும் தீர்வுகள் பாரபட்சமின்றி, கடன் வழங்குபவருக்கு தனிப்பட்ட விருப்புரிமை மற்றும்/அல்லது கடன் வாங்குபவர்களுக்கு எதிராக பொருந்தக்கூடிய சட்டத்தின் வேறு ஏதேனும் விதிகளின் கீழ் பிற பொருத்தமான தீர்வுகளை செயல்படுத்துவதற்கான பிரத்தியேக உரிமைகள் உள்ளன.

தற்போது அல்லது எதிர்காலத்தில் கடன் பெறுபவருக்கு, கடன் பெறுபவரின் செயல்படுத்துபவர்கள், பிணையம் வழங்குநர்கள் மற்றும்/அல்லது உத்தரவாததாரர்கள், ஏதேனும் மற்றும்/அல்லது வேறு நபர்கள், அல்லது பொருந்தக்கூடிய சட்டம்/விதிகளின் கீழ் அவர்களது சொத்துக்கள் ஏதேனும் எதிராக இருந்தால், இதில் உள்ள எதுவும் கடன் வழங்குபவரின் உரிமைகள் மற்றும் தீர்வுகளை நிறுத்துவதாக, கட்டுப்படுத்துவதாக அல்லது வெளியேற்றுவதாக என கருதப்படாது, எந்தவொரு நடுவர் அல்லது பிற நடவடிக்கைகளின் துவக்கம், நிலுவையில் உள்ள அல்லது தொடர்ச்சியைப் பொருட்படுத்தாமல் கடன் வழங்குபவர் அத்தகைய உரிமைகள் / பரிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தகுதியுடையவர்.

24. பல்வகையான இதரவை

24.1 கட்டுப்படுத்தும் சட்டம்

இந்த உடன்படிக்கை மற்றும் கட்சிகளுக்கு இடையிலான உறவு ஆகியவை இந்திய சட்டங்களால் வடிவமைக்கப்பட்டு, விளக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். நிதி ஆவணங்களில் இருந்து எழும் அனைத்து விஷயங்களுக்கும், உட்பிரிவு 23 இன் விதிகளுக்கு உட்பட்டு, மும்பையில் உள்ள நீதிமன்றங்களின் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டிருக்கும்.

24.2 அறிவிப்புகள்

நிதியளிப்பு ஆவணங்களின் கீழ் அல்லது அது தொடர்பாக, கடன் பெறுபவர்களுக்கு கடன் வழங்குபவர் செய்யப்படும் எந்தத் தகவல் தொடர்பும் எழுத்துப்பூர்வமாக

மேற்கொள்ளப்படும் மற்றும் குறிப்பிடப்படாவிட்டால், தனிப்பட்ட முறையில் கைமுறையாக வழங்கப்படும் அல்லது குறுந்தகவல் சேவை (SMS), கூரியர், மின்னணு அஞ்சல், மின்னஞ்சல், பதிவு செய்யப்பட்ட அல்லது சான்றளிக்கப்பட்ட அஞ்சல் அல்லது தொலைநகல் மூலம் அனுப்பப்படும். கடன் பெறுபவர்கள் கடன் வழங்குபவருடன் பதிவுசெய்யப்பட்ட கடன் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி, செய்திகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் மூலம், இது தொடர்பான எந்தவொரு தடைசெய்யும் சட்ட / ஒழுங்குமுறை விதிகளையும் பொருட்படுத்தாமல், கடன் பெறுபவரைத் தொடர்புகொள்ள அங்கீகாரம் அளித்துள்ளனர். கடன் பெறுபவர்களுக்கான தகவல்தொடர்பு விவரங்கள் அட்டவணை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடனளிப்பவருக்கான அனைத்து தகவல்தொடர்புகளும் கடன் வழங்குபவரின் கடன் அலுவலகத்திற்கு அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அனுப்பப்படும்.

குறைந்தது ஐந்து (5) வணிக நாட்களுக்கு முந்தைய அறிவிப்பின் மூலம், எந்தவொரு தரப்பினரும் அவர்கள் விரும்பிய மாற்று முகவரி அல்லது தொலைநகல் எண் அல்லது துறை அல்லது அதிகாரியை மற்ற தரப்பினருக்கு தெரிவிக்கலாம்.

24.3 இயற்கை விளைவுகள்

கடனளிப்பவரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எந்தவொரு செயல்கள், நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் காரணமாக, ஒப்பந்தத்தின் கீழ் கடன் வழங்குபவர் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத சந்தர்ப்பங்களில், மேற்கூறிய செயல், நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் தொடரும் வரை அத்தகைய கடமைகள் நிறுத்தி வைக்கப்படும்.

24.4 விநியோகம்

பின்வரும் அறிவிப்புகள் மற்றும் தகவல்தொடர்புகள் அனைத்தும் நடைமுறையில் இருக்கும் (i) தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டால், அனுப்பப்படும் போது (சரியான தொலைநகல் எண்ணுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ரசீது), (ii) நபர் மூலம் அனுப்பினால், டெலிவரி செய்யப்படும் போது, (iii) கூரியர் மூலம் அனுப்பினால், (அ) உள்நாட்டு டெலிவரிக்காக இருந்தால் ஒரே இரவில் டெலிவரி செய்யும் கூரியரில் டெபாசிட் செய்த பிறகு வணிக ஒரு (1) நாள் மற்றும் (ஆ) வெளிநாட்டு டெலிவரிக்காக சர்வதேச கூரியரில் டெபாசிட் செய்த பிறகு ஐந்து (5) வணிக நாட்கள் மற்றும் (iv) பதிவு செய்யப்பட்ட கடிதம் மூலம் அனுப்பினால், அது டெலிவரி செய்யப்பட்டாலும் இல்லையென்றாலும் சாதாரண தபால் மூலம் பெறப்படும் காலம் (V) மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டால், அது அனுப்புநரின் அஞ்சல் பெட்டியிலிருந்து வெளியேறியவுடன்.

24.5 பகுதி செல்லாத தன்மை

எந்தவொரு அதிகார வரம்பிற்கும் உட்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழும், எந்த நேரத்திலும், இந்த ஒப்பந்தத்தின் எந்தவொரு விதியும் சட்டவிரோதமானது, செல்லாதது அல்லது நடைமுறைப்படுத்த முடியாததாக மாறினால், மீதமுள்ள விதிகளின் சட்டப்பூர்வத்தன்மை, செல்லுபடியாகும்தன்மை அல்லது அமலாக்கத்தின் அல்லது வேறு எந்த அதிகார வரம்புகளின் சட்டத்தின் கீழும் அத்தகைய விதியின் சட்டப்பூர்வத்தன்மை, செல்லுபடியாகும்தன்மை அல்லது அமலாக்கத்தின் ஆகியவை எந்த வகையிலும் பாதிக்கப்படாது அல்லது பலவீனமடையாது.

24.6 தீர்வுகள் மற்றும் தள்ளுபடிகள்

இந்த ஒப்பந்தத்தின் கீழ், எந்த உரிமையும் அல்லது பரிகாரமும், கடன் வழங்குபவரின் தரப்பில் செயல்படுத்துவதில் எந்தத் தவறோ அல்லது செயல்படுத்துவதில் தாமதமோ, தள்ளுபடியாக செயல்படாது, அல்லது எந்தவொரு உரிமை அல்லது பரிகாரத்தின் எந்தவொரு ஒற்றை அல்லது பகுதி செயல்படுத்துதலும், மேலும் அல்லது வேறு எந்த செயல்படுத்துதலையும் அல்லது வேறு எந்த உரிமை அல்லது பரிகாரத்தையும் பயன்படுத்துவதைத் தடுக்காது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் பரிகாரங்கள் ஒட்டுமொத்தமாக உள்ளன மற்றும் சட்டத்தால் வழங்கப்பட்ட எந்த உரிமைகள் மற்றும் பரிகாரங்களிலிருந்து பிரத்தியேகமானவை அல்ல.

24.7 திருத்தங்கள் மற்றும் தள்ளுபடிகள்

இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியால் எழுத்துப்பூர்வமாக கையொப்பமிடப்பட்டாலன்றி, இந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள

எந்தவொரு விதிமுறை, அல்லது உரிமை, பரிகாரம் அல்லது அதிகாரத்தை தள்ளுபடிசெய்ய முடியாது. இந்த ஒப்பந்தத்தில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும் எழுதப்பட்டு இரு தரப்பினராலும் செயல்படுத்தப்படும். இருப்பினும், மேற்கூறியவற்றைப் பொருட்படுத்தாமல்,

கடன் வாங்குபவரின் கோரிக்கைக்கு இணங்க அட்டவணை 2 இல்(கடன் தொகையை அதிகரிப்பதைத் தவிர) உள்ள விதிமுறைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அத்தகைய விதிமுறைகள் கடன் வழங்குபவரிடமிருந்து, கடன் பெறுபவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் தொடர்பு மூலம் திருத்தப்படும்.

24.8 தொடரும் விதி

இதற்கு எதிராக எதுவும் இருந்தபோதிலும், இந்த ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் இந்த ஒப்பந்தத்தின் விதிகள் வழக்கமாக முடிவடையும்.

24.9 அங்கீகாரங்கள்:

கடன் ஆவணங்கள், விநியோக கோரிக்கை, எதிர்கால விநியோகங்கள்(கள்), கடிதப் பரிமாற்றம், கடன் தொகையை கூட்டுதல் அல்லது குறைத்தல், பகுதி அல்லது முழுமையாக முன்கூட்டியே செலுத்துதல் போன்றவற்றுக்கு, கடன் பெறுபவர்கள் ஒவ்வொருவரும் மற்ற கடன் பெறுபவர்களுக்கு தனித்தனியாக அங்கீகாரம் அளிக்கின்றனர். கடன் பெறுபவர்கள் அவர்களில் ஒருவரின் செயல்கள் மற்ற கடன் பெறுபவர்களை கூட்டாகவும், தனித்தனியாகவும் பிணைக்கும் என்று உறுதியளிக்கிறார்கள்..

24.10 ஒப்பந்தத்தின் முழு புரிதல்

கடன் வாங்குபவர்கள் தாங்கள் ஒப்பந்தத்தைப் படித்து புரிந்து கொண்டதாக ஒப்புக்கொள்கிறார்கள், மேலும் கடன் வாங்குபவர்களில் எவரேனும் படிப்பறிவு இல்லாத மற்றும்/அல்லது ஆங்கில மொழியைப் படிக்கத் தெரியாமல் இருந்தால், இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் கடன் வாங்குபவரின் மொழியில்.மொழிமாற்றம் செய்யப்பட்டு, வாசிக்கப்பட்டு, உள்ளூர் மொழியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

24.11 அனுமதி கடிதம்

ஒப்புதல் கடிதத்தின் விதிமுறைகள் இந்த ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டதாகக் கருதப்படும்.

24.12 மின்னணு கையொப்பம்

தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இரு தரப்பினருக்கு இடையேயான ஒப்பந்தங்களில் மின்னணு கையொப்பங்கள், செயல்படுத்துவதற்கான சரியான முறையாகக் கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மற்றும் இதனுடன் தொடர்புடைய பயன்பாட்டுக் கோரிக்கைகள், அனுமதிக்க கடிதங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (ஒட்டுமொத்தமாக “ஆவணங்கள்”) உள்ளிட்ட இதனுடன் தொடர்புடைய எந்த ஆவணங்களும், வழங்கப்படுவதற்கு, டிஜிட்டல் கையொப்பங்களை இணைத்து மின்னணு முறையில் கையொப்பமிடலாம், அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள், மொபைல் எண்கள், ஆதார் தரவுத்தளம் அல்லது தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற வழிகள் மூலம் ஒரு முறை கடவுச்சொல் அடிப்படையிலான அங்கீகாரம் வழங்கப்படலாம், மேலும் ஆவணங்களில் தோன்றும் எந்த மின்னணு கையொப்பங்களும் செல்லுபடியாகும் தன்மை, அமலாக்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் நோக்கங்களுக்காக கையால் எழுதப்பட்ட

கையொப்பங்களுக்கு ஒப்பானதாக இருக்கும். பின்வருவனவற்றை கடன் பெற்றவர் ஏற்றுக்கொள்கிறார், ஒப்புக்கொள்கிறார் மற்றும் மேற்கொள்கிறார்:

- (a) ஆவணங்களில் இடப்பட்ட எந்த மின்னணு கையொப்பமும், தரவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் உள்ள தேவைகளுக்கு இணங்க, கடன் பெறுபவரால் இடப்பட்டு, முறையாக அங்கீகரிக்கப்பட்டது;
- (b) இந்த ஆவணங்களுக்கான ஒப்புதல், மின்னணு கையொப்பங்கள் வடிவில் வழங்கப்பட்டதன் காரணமாக, கடன் பெறுபவர் ஆவணங்களின் அமலாக்கம் அல்லது செல்லுபடியாகும் தன்மை குறித்து எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கக்கூடாது;
- (c) மின்னணு கையொப்பங்களின் அங்கீகாரம் கடன் வாங்குபவரால் மற்றும் அங்கீகார சாதனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது, மற்றும் கையொப்பங்களை இடும்போது அதற்கான மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்கள் கடன் பெறுபவரின் வசம் மற்றும் கட்டுப்பாட்டில் இருந்தன மற்றும் எந்த மூன்றாம் தரப்பினராலும் சேதப்படுத்தப்படவில்லை;
- (d) தனது சாதனங்களின் பாதுகாப்பு, கடவுச்சொல் பாதுகாப்பு, மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்கள், பிற அங்கீகார முறைகள் மற்றும் மின்னணு கையொப்பங்களை இடுதல் ஆகியவற்றிற்கு கடன் வாங்குபவர் மட்டுமே முழு பொறுப்பு. ஆவார், மேலும் எந்தவொரு மூன்றாம் தரப்பினராலும், மேற்கூறியவற்றில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டின் விளைவாக எழும் இழப்புகள், சேதங்கள், உரிமைகோரல்கள், சர்ச்சைகள் ஆகியவற்றிற்காக கடன் வாங்குபவர் எல்லா நேரங்களிலும் சட்ட விலக்குரிமை கொண்டுள்ளார்;
- (e) சேதப்படுத்தப்பட்ட மின்னணு கையொப்பங்கள் அல்லது கடன் வாங்குபவராக ஆள்மாறாட்டம் செய்யும் நபர் அல்லது நிறுவனத்தால் கையொப்பம் இடப்பட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் அமலாக்கத்தின் மீது கடன் வாங்குபவர் எந்த ஆட்சேபனைகளையும், சர்ச்சைகளையும் எழுப்பக்கூடாது;
- (f) தனிப்பட்ட தரவின் நுட்பம் மற்றும் தனிப்பட்ட தரவு தகவல்களின் பாதுகாப்பு மற்றும் மின்னணு கையொப்பங்களை இடுவது தொடர்பாக கடன் வழங்குநரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கடன் பெறுபவர் உரிய விசாரணையை மேற்கொண்டுள்ளார், மற்றும் கடன் வழங்குநரால் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உட்பட இது தொடர்பாக கடன் வழங்குநரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதுமானதன்மை மற்றும் நிறைவுத்தன்மை குறித்து திருப்தி அடைகிறார்; மற்றும்

ஆவணங்களின் கீழ் சேவைகளைப் பெறுவதற்காக கடனளிப்பவருக்கு அவரால் வழங்கப்பட்ட தனிப்பட்ட தரவு மற்றும் உணர்திறன் வாய்ந்த தனிப்பட்ட தேதி மற்றும் தகவல்களின், விநியோகம், பயன்படுத்துதல், சேமித்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் உட்பட கடன் வாங்குபவர் ஆவணங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார், அத்தகைய தனிப்பட்ட தரவு மற்றும் நுட்பமான தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களின் விநியோகம், பயன்பாடு அல்லது அவற்றின் சேமிப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு மாற்றுவது தொடர்பாக எதிர்காலத்தில் எந்த ஆட்சேபனைகளையும் சர்ச்சைகளையும் எழுப்பக்கூடாது.

இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் அல்லது மற்றும் / அல்லது உண்மையான பொருள் சார்ந்த முறையில் இந்த ஒப்பந்தத்தின் ஒற்றை நகலில் உள்ள கையொப்பங்களின் அதே விளைவை ஏற்படுத்தும், எந்த எண்ணிக்கையிலும் செயல்படுத்தப்படலாம். மின்னணு அஞ்சல் மூலமாகவோ அல்லது கையடக்க ஆவண வடிவில் (.pdf) வேறு எந்த மின்னணு முறை மூலமாகவோ செயல்படுத்தப்பட்ட கையொப்பத்தை விநியோகம் செய்வது, இங்கு முதலில் கையொப்பமிடப்பட்ட பிரதியை வழங்குவதற்கு ஒப்பாகும்.

அட்டவணை 1

கட்டணம் மற்றும் செலவுகளின் அட்டவணை

வரிசை	சேவைகளின் பட்டியல்	விவரங்கள்
1	செயலாக்க கட்டணம் (PF)	அனுமதிக்கப்பட்ட கடனில் 2% அல்லது அனுமதி கடித்ததின் படி
2	காசோலை/NACH/பீ-இஎம்ஐ/இஎம்ஐ திருப்பி அனுப்பப்பட்டதற்கான கட்டணங்கள்	ரூ.400 மற்றும் பொருந்தும் வரிகள்
3	கடன் செலுத்த தவறியதற்கான அபராத கட்டணங்கள் (தாமதமாக தவணை காட்டும்போது)	ஆண்டுக்கு 18% மற்றும் பொருந்தும் வரிகள்
4	கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான கட்டணங்கள்	எதுவுமில்லை
5	சொத்து பற்றிய சட்ட மற்றும் தொழில்நுட்ப சரிபார்ப்பு கட்டணம்	ஒரு சொத்துக்கான கட்டணம் PF இல் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் கடன் காலத்தின் போது பிணையமாக வழங்கப்படும் கூடுதல் சொத்துக்கு ரூ. 4000/- மற்றும் பொருந்தும் வரிகள்
6	கடன் மீட்பு கட்டணங்கள் (சட்ட மற்றும் தற்செயலான)	உண்மையாக ஆகும் செலவுகள்
7	டிமாண்ட் டிராஃப்ட் / பே ஆர்டர் வழங்குவதற்கான கட்டணங்கள்	உண்மையான வங்கிக் கட்டணங்களின்படி பொருந்தும்
8	டிமாண்ட் டிராஃப்ட்டை ரத்து செய்வதற்கான கட்டணங்கள்	ரூ. 500 மற்றும் பொருந்தும் வரிகள்
9	ROI மாற்ற கட்டணங்கள்	நிறுவனத்தின் கொள்கைக்கு ஏற்ப
10	கடன் ஆவணங்களில் அஞ்சல் அல்லாத முத்திரை / முத்திரை வரி	மாநிலத்தின் முத்திரை சட்டத்திற்கு ஏற்ப பொருந்துகின்ற
11	NACH/காசோலை/NACH ஸ்வாப்பிங் கட்டணங்கள்	ரூ. 500 மற்றும் பொருந்தும் வரிகள்
12	நிலுவைத் தொகை இல்லை சான்றிதழலின் நகல்	ரூ.250 மற்றும் பொருந்தும் வரிகள்
13	சொத்து ஆவணங்களின் நகல்கள் – அச்சுநகல்கள் / ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் (சேமிப்பகத்திலிருந்து ஆவணங்களை மீட்டெடுப்பது உட்பட)	ரூ. 2000 மற்றும் பொருந்தும் வரிகள்
14	கடன் முடிந்த பிறகு அசல் சொத்து ஆவணங்களை வைத்திருப்பதற்கான காப்பாளர் கட்டணம்	கடன் முடிந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு மாதத்திற்கு ரூ.750 மற்றும் பொருந்தக்கூடிய வரி
15	நிலுவைத் தொகை அல்லது தவணை காசோலை /DD/பணம் வசூலிக்க வாடிக்கையாளரின் இடத்திற்கு செய்யப்பட்ட	உண்மையாக ஆகும் செலவுகள்

	ஒவ்வொரு தனிப்பட்ட வருகைக்கும்	
16	பணம் வசூல் செய்வதற்கான கட்டணங்கள்	வசூல் செய்யப்பட்ட பணத்தின் 1% மற்றும் பொருந்தும் வரிகள்
17	கடன் முன்கூட்டியே செலுத்துவதற்கான கடிதம் / அறிக்கை (மூன்று மாதங்களுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை)	ஒரு கடிதம்/ அறிக்கைக்கு ரூ.300 மற்றும் பொருந்தும் வரிகள்
18	கடனை முடிக்கும் சமயத்தில் பாதுகாப்பு ஆவணங்கள் மற்றும் காசோலைகளை ஒப்படைக்கும் போது, ஆவணங்கள் மீட்டெடுப்பு மற்றும் கையாளுதல் கட்டணங்கள்	ரூ. 1000 மற்றும் பொருந்தும் வரி, பிணையம் இல்லாத / சொத்து தவிர மற்றவற்றுடன் பிணையம் வழங்கப்பட்ட நிகழ்வுகளில் ரூ. 2000 மற்றும் பொருந்தும் வரி, சொத்து மூலம் பிணையம் வழங்கப்பட்ட நிகழ்வுகளில்
19	CERSAI பதிவுக் கட்டணங்கள்	உண்மையாக ஆகும் செலவுகள்
20	CERSAI மாறுதல் செய்ய கட்டணங்கள்	உண்மையாக ஆகும் செலவுகள்
21	தவறான கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டதால், பணப் பரிமாற்ற பரிவர்த்தனை RTGS/NEFT திருப்பி அனுப்பப்பட்டதற்கான கட்டணங்கள்	ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.150 மற்றும் பொருந்தும் வரிகள்
22	பிணைய சொத்துக்களை மாற்றுதல்	சட்ட மற்றும் தொழில்நுட்ப சரிபார்ப்பையும் சேர்த்து ரூ.5000 மற்றும் பொருந்தும் வரிகள்
23	அடமானத்தை / பிணையத்தை உருவாக்குவதற்கான கட்டணங்கள்	மாநிலத்தின் பொருந்தும் சட்டத்தின் படி
24	மாநில அல்லது மத்திய அரசின் அறிவிப்பு/திருத்தத்தின்படி அவ்வப்போது பொருந்தும் மற்ற கட்டணங்கள்	

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்ட கட்டண விவரங்கள் அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டது மற்றும் அவை கடன் வழங்குபவரின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

கடன் பெறுபவரின் பெயர்_____ உடன் கடன் பெறுபவரின் பெயர்_____

கையொப்பம்:_____ கையொப்பம்:_____

உடன் கடன் பெறுபவரின் பெயர்_____ உடன் கடன் பெறுபவரின் பெயர்_____

கையொப்பம்: _____ கையொப்பம்: _____

உடன் கடன் பெறுபவரின் பெயர்_____ உடன் கடன் பெறுபவரின் பெயர்_____

கையொப்பம்: _____ கையொப்பம்: _____

கடன் வழங்குபவரின் அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரின் பெயர் _____

அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவரின் கையொப்பம்